

ஓ
ஓம் நாமோ கணபதே

ஸ்ரீ மஹா கணபதி நித்ய ஹோமம்



ஸ்ரீ வரஸித்தி விநாயகர் ஆலயம்
கணபதி அய்யார் நகர், திருச்சி - 620 005

१

ஸ்ரீ மஹாகணபதி நித்ய ஹோமம்



ஸ்ரீ வரலித்தி லிநாயகர் ஆலயம்
கணபதி அய்யர் நகர்
திருச்சி - 620 005

ஸ்ரீ கணபதி ஹோமம் - தினந்தோறும்

இறைவனை விக்ரகமாக மட்டும் பார்க்காமல் அருள் மிக்க சைதன்யம் நிரம்பி வழிபடுபவரின் மனத்தினுள்பதிந்து நம் குறை - நிறைகளை அவருடன் பகிர்ந்து கொள்ளத்தக்க சூழல் அமையவே இறைவனுக்கு அபிஷேகம் அலங்காரம் தூபம் தீபம் நிவேதனம் முதலியவற்றைச் செய்கிறோம். இறைவனை ஜலத்திலும் அக்னியிலும் நிறைந்துள்ளவராக உணர்ந்து அவற்றிலும் வழிபட்டு அங்கு தனித்துக்கண்ட இறைவனையும் ஆலயத்தினுள் நித்யஸாந்தியம் கொண்டுள்ளவருடன் சேர்த்து அருட் சூழலை மேலும் வளர்ப்பதற்கு, கலசநீரிலும் அக்னியிலும் இறைவனை வழிபடுகிறோம். கலச நீரில் தெய்ண அருளை நன்கு மந்திரங்களால் நிறையச்செய்து அந்த கலசநீரை மூல விக்ரகத்திற்கு அபிஷேகம் புரோட்சனாம் முதலியவற்றை அர்ப்பணம் செய்கிறோம். அதேபோல் அக்னியில் மந்திரஜூபம் மூலம் ஸ்ரீவிநாயகப்பெருமானை அமரச்செய்து அவருக்கு விருப்பம் என்ற பாவனையுடன் கொழுக்கட்டை, தேங்காய், அப்சம், அவல் பொரி, கரும்பு, மாதுளை, நெய், தேன் முதலியவற்றை அளித்து வழிபடுகிறோம். இந்த முறையில் கொழுக்கட்டை முதலியவற்றை பக்தியுடன் நேரிடையாக அவருக்கு அளித்ததை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார் என்ற நிறைவு அதிகப்படியாகக்கிட்டுகிறது.

கடந்த 10.7.1994 அன்று நல்ல வேளையில் தொடங்கப்பட்டுத் தினமும் காலையில் ஸ்ரீ கணபதி ஹோமம் செய்து, அக்னியில் பூர்ண அருட்சக்தியுடன் விளங்குகிற பரம்ணை ஹோமத்தின் முடிவிலே விக்ரகத்தினுள் ஒன்றச் செய்வதால் ஆலயத்தினுள் அருட்சக்தி நிறைந்துள்ளதை உணர்கிறோம். தனித்து ஸ்ரீ கணபதிக்கு ஹோமம் என்றல்லாமல் அவர் தமது பரிவாரமாக ஏற்றுக் கொண்டுள்ள ஸூப்ரமண்யர்தகவினா மூர்த்தி ராமர்க்கிருஷ்ணர்துர்க்காலக்ஷ்மி ஸரஸ்வதி நவக்ரஹங்கள் இவர்களுக்கும் ஸ்ரீ கணபதியுடன் இணைத்தே ஹோமம் செய்யப்படுகிறதென்பதும் ஒரு தனிச்சிறப்பு. தனித்து பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப அவரவரது நாமநட்சத்திரங்களைக் குறிப்பிட்டு அனுகூலம் கிட்டவும் குறை நீங்கவும் ஹோம காலத்தில் தனித்துப் பிரார்த்தித்து ஹோமம் செய்யப்படுகிறது. நமது ஆர்வம் நம்மாலியன்ற அளவில் வளர, அளவிற்குட்படாத இறைவனது அருள் நம்மைச் சூழ்ந்து. காப்பாற்றுகிறது.

ஸ்ரீ வரசித்தி விநாயகர்

திருச்சி - திருவானைக்கா பாதையில் உள்ள கணபதி நகரில் ஸ்ரீ விவேகாநந்தர் ஸத்ஸங்கத்தினரால் 30.10.1977ல் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் நிறுவப்பட்டது. அங்கு ஸ்ரீ விநாயகருடன் ஸ்ரீ வல்லீ - தேவஸேநா ஸமேத ஸ்ரீ ஸாப்ரமண்யர், ஸீதா - லக்ஷ்மண - ஆஞ்சநேய ஸமேத ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீபரமேச்வரர், தூர்கா, ஸ்ரீ லக்ஷ்மி, ஸ்ரீ ஸரஸ்வதி மற்றும் நவக்கிரஹங்கள் கோவில் கொண்டுள்ளனர். 20.2.1993ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பிடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களும் மற்றும் பல மகாண்களும் கோயிலுக்கு வந்து அருளாசி வழங்கியுள்ளனர்.

வழக்கறிஞர் ஸ்ரீ K.S. வெங்கடராம அய்யர், ஆசிரியர் ஸ்ரீK.S. கணபதி அய்யர், ஆசிரியர் ஸ்ரீS. அநந்தநாராயணன், மற்றும் ஆசிரியர் ஸ்ரீ D. வெங்கடராமன் அடங்கிய குழு கெளரவ நிர்வாகிகளாக இந்த ஆலயத்தைப் பரிபாலித்து வருகின்றனர். ஸ்ரீ கணபதி ஹோமம் தினமும் காலையில் நடைபெறுகிறது. கணபதி நகரில் ஷாழ்கிற மக்கள் அனைவரும் ஸ்ரீ விநாயகரின் வழிபாட்டில் பெரும் பங்கெடுத்து உதவுகின்றனர். ஆலயத்தின் தூய்மையும் அழகும் தினந்தோறும் நடக்கின்ற வழிபாட்டின் சிறப்பும் அங்கு தெய்வ அருள் குழலை நன்கு பாதுகாத்து வருகிறது. அதனால் ஆலய அருட்குழலை மேலும் சிறப்புடன் பாதுகாக்கும் பல நற்பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆசிரியர் ஸ்ரீ P. லக்ஷ்மீநாராயணன் அவர்கள் பல பெரியோர்களின் வழிகாட்டலையொட்டி ஸ்ரீகணபதி ஹோமத்திற்காக அமைத்துத்தந்த முறைப்படி ஸ்ரீ கணபதி ஹோமம் நடைபெறுகிறது. அதனை மேலும் சிரமைக்க விரும்பிய போது வைத்த ஸ்ரீ S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் பெரிதும் உதவியுள்ளார். பிரும்மஸ்ரீ ஸாப்ரஹ்மண்ய சாஸ்தரி அவர்கள் தினமும் ஹோமம் முதலிய வற்றைத் திறம்பட நடத்திவருகிறார்.

பிரார்த்தனை

ஸ்ரீ மஹா கணபதிரவது மாம்

ஓம் விநாயகாய நம: (16) ஓம் வக்ரதுண்டாய நம: (16)

ஓம் ஹேரம்பாய நம: (16) ஓம் கணபதயே நம: (16)

ஸாமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜூகர்ணக: ।

லம்போதாரஸ்ச விகடோ விக்நாஜோ விநாயக: ॥

தூமகேதுர் கணாத்யக்ஷ: பாலசந்தரோ கஜாநந: ।

வக்ரதுண்ட: ஶாஸ்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ॥

ஷோடஸைதாநிநாமாநி ய: படேத் ஸ்ருஞ்யாதபி ।

வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேஸே நிர்க்மேததா ।

ஸங்கராமே ஸர்வகார்யேஷா விக்நஸ்தஸ்ய ந ஜாயதே ॥

கணஞ்ஜயோ கணபதி: ஹேரம்போ தரணீதர: ।

மஹாகணபதிர் லக்ஷப்ரத: கவிப்ரப்ரஸாதந: ॥

அமோகஸித்திரமிதோ மந்தர: சிந்தாமணிர் நிதி: ।

ஸாமங்கலோ பீஜமாஸாஸ்தாகோ வரத: ஶரிவ: ॥

காஸ்யபோ நந்தநோ வாசாஸித்தோ டுண்டிர் விநாயக: ।

மோதகைரேபிராத்ரைகவிம்ஶஸ்த்யா நாமபி: புமான் ॥

ய: ஸ்தெளதி மத்கத மநா: மதாதந தத்பர: ।

ஸ்துதோ நாம்நாம் ஸஹஸ்ரேண தேநாஹும் நாதர் ஸம்ஶய: ॥

நமோ நம: ஸாவரபூஜிதாங்கரயே நமோ நமோ நிருபமமங்களாத்மனே ।

நமோ நமோ விபுலபதைகஸித்தயே நமோ நம: கரிகலபாநநாய தே ॥

கவியுக ப்ரத்யக்ஷ தெய்வமும் பரம கருணாஸுர்த்தியுமான
ஸ்ரீ மஹா கணபதி

நமக்கு எல்லா விக்னங்களையும் நீக்கி, நம் மனத்திலுள்ள
எல்லா அசட்டு எண்ணங்களையும் அழித்து,

நல்ல எண்ணங்களையே கொடுத்து,

எப்போதும் அவரிடம் சஞ்சலமில்லாத ஸ்துரமான பக்தி
இருக்கும்படி செய்து.

அவருடைய ப்ரதியை அநுக்ரஹிக்க

அவரைப் பரிபூர்ண சரணாகதி அடைவோமாக.

ஸ்ரீ மஹாகணபதி நித்ய ஹோமம்

ஓம் ஸ்ரீ விநாயகாய நம: । ஓம் ஸ்ரீ வக்ரதுண்டாய நம: ।

ஓம் ஸ்ரீ ஹேரம்பாய நம: । ஓம் ஸ்ரீ கணபதயே நம: ।

ஓம் ஸ்ரீ வரஸித்தி விநாயகாய நம: ।

ஓம் ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத ஸ்ரீ மஹாகணபதயே நம: ।

ஸாமுகச் சைகதந்தர்ச் சகபிலோ கஜங்களக: ।

லம்போதாரச் சிகடோ விக்நாஜோ விநாயக: ।

தூமகேதூர் கணாத்தயஷி: ப்பாலசந்தரோ கஜாநந: ।

வக்ரதுண்டச் சூர்பகர்ஜோ ஹேரம்பஸ் ஸ்கந்த பூர்வஜ: ।

வேஷாடகைதாநி நாமாநி ய: படேத் ச்ருஞ்யாதபி ।

வித்யாரம்பபே விவாஹே ச ப்ரவேசே நிர்கமே ததா ।

ஸங்கராமே ஸர்வகார்யேஷா விக்நஸ்தஸ்ய ந ஜாயதே ।

வக்ரதுண்ட மஹாகாய கோடி ஸஹிய ஸமப்ரப ।

அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷா ஸர்வதா ।

“அனுஜ்ஞா”

ருத்தயாஸ்ம ஹுவ்யைர் நமஸோபஸத்ய ।

மித்ரம் தேவம் மித்ரதேயந்நோ அஸ்து ।

அநூராதான் ஹுவிஷா வர்த்தயந்த: ।

சதஞ் ஜீவேம சரத: ஸவீரா: ॥ (பவித்ரம் தரித்து)

நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸஸ்பதயே

நமஸ்ஸகீஞும் புரோகாஜூஞ் சகஷாஷே

நமோ திவே நம: ப்ருதிவ்யை ॥ ஹுரி: ஓம்.

சக்லாம்பரதரம.....சாந்தயே

ஓம் ஸ்:பூர்புவஸ்ஸாவரோம் ।

மமோபாத்த ஸமஸ்த தூரித ஷயத்வாரா

ஸ்ரீபரமேச்வர ப்ரதியர்த்தம்

கபே சோபனே முஹுர்த்தே அத்யப்ரஹ்மண:

த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே

வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே

கவியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்விபே

பாரதவர்ஷே பரத கண்டே மேரோர்

தசுஷிணேஸ்பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே
வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்தயே
ஸம்வத்ஸரே அயனே ருதெள் மாஸே பகேஷி
சுபதிதெள் வாஸரயுக்தாயாம் நகைத்ரயுக்தாயாம்,
சுபயோக சுபகரண, ஸகலவிசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்
சுபதிதெள் மமோபாத்த ஸமஸ்த துரிதசுஷயத்வாரா பூந்பரமேச்வர
ப்ரீத்யர்த்தம்

ஸபரிவார பூந் வல்லபாம்பா ஸமேத பூந் மஹாகணபதி
ப்ரஸாத ஸித்தயர்த்தம் பூந் மஹாகணபதி ப்ரஸாதேந க்ருத்திகாதி
அபபரண்யந்த நகைத்ர ஜாதாநாம் ஸர்வேஷாம் மஹாஜாநாநாம்,
விசிஷ்ய அதய ஹோமகரணாய ஆகதாநாம் ச சேஷமஸ்ததெற்ய
வீர்ய விஜய ஆயுராரோக்ய ஜுச்வர்யாணாம் அபிவருத்யர்த்தம்
ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் ஸர்வாடிஷ்ட ஸித்யர்த்தம்
பூந் வல்லபாம்பாஸமேத பூந் மஹாகணபதி ஹோமாக்க்யம் கர்ம
கரிஷ்யே ॥ ததங்கம் கலச பூஜாம் கரிஷ்யே । (அப உபஸ்ப்ருச்ய)
(கலசத்தைச் சந்தன - குங்கும - அஷுதை - புஷ்பங்களால்
அலங்கரித்து ।

கலசஸ்ய முகே விஷ்ணு: கண்ட்டே ருத்ரஸ்ஸமாச்சித: ।

மூலே தத்ர ஸ்ததிதோ ப்ரஹ்மா மத்தயே மாத்ருகணா: ஸ்மருதா: ।

குசேஷனது ஸாகராஸ்ஸர்வே ஸப்தத்வீபா வஸாந்த்தரா: ।

ருக்வேதோ(அ)த யஜார்வேதஸ் ஸாமவேதோ(அ)ப்யதர்வண: ।

அங்கைச்ச ஸஹிதாஸ்ஸர்வே கலசாம்புஸமாச்சிதா: ।

ஆயாந்து தேவ பூஜார்த்தே துரித சுஷயகாரகா: ।

கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி ।

நர்மதே ஸிந்து காவேரி ஜூலே(அ)ஸ்மின் ஸந்நிதிம் குரு ।

(தீர்த்தத்தால் ஹோம இடத்தையும், ஹோமப்
பொருளையம் தன்னையும் புரோக்ஷிக்கவும்).

பூந் மஹாகணபதிக்காக ஒரு கலசமும் துர்கை முதலிய
பரிவார தேவதைகளுக்காக ஒரு தீபமும் அலங்கரித்து
வைக்கவும். கலசத்தில் முதலில் வருணரையும் பிறகு மஹா-
கணபதியையும், தீபத்தில் துர்க்கை லக்ஷ்மி மேதா தேவி
முதலானவரையும் முதலில் பூஜிக்கவும். கையில் புஷ்பம்
எடுத்துக் கொண்டு.

இமம் மே வருண ச்ருதீஹவமத்யா ச ம்ருடய. தவா மவஸ்யுராசகே । தத்வாயாமி ப்ரம்ஹணா வந்தமாநஸ் ததாசாஸ்தே யஜமாநோ ஹவிர்ப்பி: । அஹூடமாநோ வருணேஹ போத்தத்யுருசமஸ் மாந ஆயு: ப்ரமோஷி: । அஸ்மிந் கும்ப்பே ஸகல தீர்த்தாதிபதிம் வருணமாவாஹயாமி । ஆஸனம் ஸமர்ப்பயாமி. ஓம் வருணைய நம:, ஓம் ப்ரசேதஸே நம:, ஓம் ஸாருபிணே நம:, ஓம் அபாம்பதயே நம:, ஓம் மகரவாஹனைய நம:, ஓம் ஜலாதிபதயே நம:, ஓம் பாசஹஸ்தாய நம: ஓம் வருணைய நம:, பாத்யாதி ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி । (புஷ்பம் போடவும்).

கையில் புஷ்பம் எடுத்துக் கொண்டு

கணாநாம் தவா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீநாமுபமஸ்ரவஸ்தமம் । ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரம்ஹணாம் ப்ரம்ஹணஸ்பத ஆநு: ச்ருண்வந்நாதிபிஸ்ளீத ஸாதநம் ।

அஸ்மின் கும்ப்பே ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத ஸ்ரீ மஹாகணபதிம் தயாயாமி ।

ஸ்ரீ மஹாகணபதி மூல மந்த்ரஜபம்

அஸ்ய ஸ்ரீ மஹாகணபதி மஹாமந்த்ரஸ்ய கணக: ருஷி: । காயத்ரீசந்த: । ஸ்ரீ மஹாகணபதிர் தேவதா । க்லாம் பீஜம், க்லீம் சக்தி: க்லூம் க்லீகம் । ஸ்ரீ மஹாகணபதி ப்ரஸாத ஸித்தயர்த்தே ஹோமே விநியோக: ।

கரந்யாஸம் : ஓம் க்லாம் - அங்குஷ்டாப்யாம் நம:, க்லீம் - தர்ஜுனீப்யாம் நம:, க்லூம் - மத்யமாப்யாம் நம:, க்லைம் - அநாமிகாப்யாம் நம:, க்லெலளம் - கனிச்சிகாப்யாம் நம:, க்ல:-கரதல - கரப்ருஷ்ட்டாப்யாம் நம:

அங்கந்யாஸம்: - க்லாம் - ஹ்ருதயாய நம:, க்லீம் - சிரஸே ஸ்வாஹா, க்லூம் - சிகாயை வஷட், க்லைம் - கவசாய ஹும், க்லெலளம் - நேத்ரத்ரயாய வெளஷட், க்ல: - அஸ்த்ராயபட், ஸ்ரீப்புவஸ்ஸாவ ரோமிதி திக்பந்த: ।

தயானம் :- பீஜாபூர - கதேசங்கா - கார்முகருஜா - சக்ராப்ஜி - பாசோத்பல - வர்ஹியகர - ஸ்வவிஷாண - ரத்னகலச - ப்ரோத்யத் கராமபோருஹ: । தயேயோ வல்லபயா ஸபத்மகரயா ச்லிஷ்டோஜ் வலத்பூஷயா விச்வோத்பத்தி - விபத்தி - ஸம்ஸ்திதி கரோ விக்ஞேச இஷ்டார்த்தத: ।

லமித்யாதி பஞ்சஸ்தூஜா :-லம் ப்ருதிவியாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி, ஹம் ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்ப்பயாமி, யம் வாய்வாத்மனே தூபம் ஆக்ராபயாமி, ரம் அக்ந்யாத்மனே தீபம் தர்சயாமி, வம் அம்ருதாத்மனே மஹாநைவேத்யம் நிவேதயாமி, ஸம் ஸர்வாத்மனே ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி.

மூலமந்தரம் :- “ஓம் பூர்ணம் ஹ்ரீம் க்லீம் க்லெளளம் கம் கணபதயே வர வரத ஸர்வஜூநம் மே வச மாநுய ஸ்வாஹா । (21 தட்டை ஜபம் செய்து) அஸ்மின் கும்ப்பே பகவந்தம் பூர்ண வல்லபாம்பா ஸமேத பூர்ணமஹாகணபதிம் த்யாயாமி । ஆவாஹுயாமி.

ஆவாஹிதோபவ : ஸ்தாபிதோபவ : ஸ்ந்திஹிதோ பவ : ஸந்திருத்தோபவ : அவகுண்டிதோபவ : ஸாப்ரிதோபவ : ஸாப்ரஸன்னேபவ : ஸாமுகோபவ : வரதோபவ : ப்ரஸ்தீ ப்ரஸ்தீ ।

மூலம் - பூர்ண வல்லபாம்பா ஸமேத பூர்ணமஹாகணபதயே நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி.

தீபத்தில் துர்க்கா முதலானவரை ஆவாஹனம் செய்யவும். காத்யாயனாய வித்மஹே கன்ய குமாரி தீமஹி । தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத் । மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ந்யை ச தீமஹி । தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத். வாக்தேவ்யை ச வித்மஹே ப்ரம்ஹபத்ந்யை ச தீமஹி । தந்நோ வாணி ப்ரசோதயாத்.

துர்க்காயை நம:, லக்ஷ்மியை நம:, ஸரஸ்வத்யை நம:, வல்லீ தேவஸேநா ஸமேத ஸாப்ரமஹன்யாய நம:, நவக்ரஹேப்ப்யோ நம:, பூர்ணாமாய நம: தக்ஷிணா ஸுர்த்தயே நம:, க்ருஷ்ணய நம:, ஸர்வவாப்ப்யோ தேவதாப்ப்யோ நம:

ஆஸனம் ஸமர்ப்பயாமி

பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி

அர்க்க்யம் ஸமர்ப்பயாமி

ஆசமநீயம் ஸமர்ப்பயாமி

ஸ்நபயாமி । ஆசமநீயம் ஸமர்ப்பயாமி

வஸ்த்ராணி தாரயாமி

உபவீதம் ஸமர்ப்பயாமி

திவ்ய கந்ததான் தாரயாமி

ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி

அகஷதான் ஸமர்ப்பயாமி

புஷ்டை: பூஜையாமி

ஓம் ஸாமுகாய நம:, ஓம் ஏகதந்தாய நம:, ஓம் கபிலாய நம:, ஓம் கஜகர்ணகாய நம:, ஓம் லம்போதராய நம:, ஓம் விகடாய நம:, ஓம் விக்னராஜாய நம:, ஓம் விநாயகாய நம:, ஓம் தூமகேதவே நம:, ஓம் கணுத்யக்ஷாய நம:, ஓம் பாலசுந்தராய நம: ஓம் கஜானனாய நம:, ஓம் வக்ரதுண்டாய நம:, ஓம் சூரப்பகர்ணைய நம:, ஓம் ஹேரம்பாய நம:, ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:, ஓம் வரளித்தி விநாயகாய நம:, ஓம் ஸ்ரீவல்லபாம்பா ஸமேத ஸ்ரீ மஹாகணபதயே நம:, ஓம் ஸ்ரீ வித்யாயை நம:, ஓம் பரதேவதாயை நம:, ஓம் ஆதி ஜனன்யை நம:, ஓம் துர்க்காயை நம:, ஓம் ஜூயாயை நம:, ஓம் சண்டிகாயை நம:, ஓம் பாலாயை நம:, ஓம் த்ரிபுரேச்வர்யை நம:, ஓம் சிவசக்தயை நம:, ஓம் ராஜராஜேஸ்வர்யை நம:, ஓம் ஸ்ரீலக்ஷ்மியை நம:, ஓம் ஸ்ரீ ஸரஸ்வத்யை நம:, ஓம் ஸ்ரீவல்லீதே வலேநாஸமேத ஸாப்ரமஹண்யாய நம:, ஓம் நவக்ரஹேப்பயோ நம: ஓம் ஸ்ரீராமாய நம: ஓம் ஸ்ரீதக்ஷணாழுர்தயே நம: ஓம் ஸ்ரீக்ருஷ்ணாய நம:, நவக்ரஹேப்பயோ நம:.

அவாஹிதாப்பய:; ஸர்வாப்பயோ தேவதாப்பயோ நம: தூபம் ஸமர்ப்பயாமி

தீபம் ஸமர்ப்பயாமி

.....நிவேதயாமி

நிவேதநாநந்தரம் ஆசமனம் ஸமர்ப்பயாமி

காந்தர நீராஜனம் ஸந்தர்சயாமி, ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி

குண்டத்திற்கு வெளியே கிழக்கில் ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்து, ஹோமகுண்டத்தினுள்ளும் வெளியிலும் மூல மந்திரத்தால் ஜலம் தெளித்து தர்ப்பத்தால் கோடிட்டு சூத்தி செய்து அதனுள் ஓம் பூர்ப்புவஸ்ஸாவரோம் என அக்னி இட்டு. அக்னியை மூட்டி எரியவிடவும். கிழக்கிலும், வடக்கிலும் நுனி வரும்படி அக்னி குண்டத்தின் வெளியே நான்கு புரத்திலும் பரிஸ்தரணம் செய்து, அக்னியின் வடக்குப் புறத்தில் தர்ப்பைகளைப் பரப்பி அதில் தர்வி, ஆஜ்யஸ்தால் (நெய்க் கிண்ணம்) ப்ரோகஷனீ பாத்திரம் மற்றும் இதர தர்வியை கவிழ்த்து வைத்து, நுனியுள்ள

இரு தர்ப்பங்களைப் பவித்ரமாக்கி, அதை ஜலத்தில் தோய்த்து அதனை பவித்ர நடு விரல்களிடையே வைத்து தர்வீ முதலிய வற்றைத் தொட்டு (மூன்றுவதான) ப்ரோக்ஷனீ பாத்திரத்தை எடுத்து நிமிர்த்தித் தனக்கு முன் வைத்து, அக்ஷதையும் ஜலமும் விட்டு, பவித்ரத்தால் கிழக்கு நோக்கி மூன்று தடவிதுளாவி, தர்வீ முதலானதை நிமிர்த்தி ப்ரோக்ஷனீ பாத்திரத்திலுள்ள ஜலத்தால் பவித்ர நுனியால் புரோக்ஷனைம் செய்து, புரோக்ஷனீ பாத்திரத்தைத் தன் வலப்புறத்தில் வைக்கவும்.

பவித்ரம் வைத்துள்ள ஆஜ்ய பாத்திரத்தில் நெய்யை உருக்கி வார்த்து, வடக்குப்புறத்திலிருந்து எரிகின்ற தண்ணை எடுத்து அதன் மேல் ஆஜ்ய பாத்திரம் வைத்து தர்ப்பத்தை அனலில் காட்டி எரியவிட்டு, எரிகின்ற தர்ப்பத்தால் நெய் மீது ஒளிபடரக் காட்டி, 2 தர்ப்பங்களின் நுனியைப் போட்டு மூன்று தடவை அக்னிமேல் அதனைச் சுற்றித் தன்முன் உள்ள தர்ப்பப் பரப்பின் மீது வைத்து வடக்கு நுனியாகப் பவித்ரத்தை பிடித்து முன்னும் பின்னுமாக நெய்யை மூன்று தடவை துளாவி, பவித்ர முடிப்பை நீக்கி, தர்ப்பையை நீர் தொட்டுக் கிழக்கு நுனியாக அக்னியில் விடவும்.

தர்வியையும் இதரதர்வியையும் எடுத்து அனலில் காட்டி தர்ப்பங்களால் துடைத்து நீர் தெளித்து முன்புறத்தில் ஆஜ்ய பாத்திரத்தின் வலத்தில் வைத்து, துடைத்த தர்ப்பங்களை நீர் தொட்டு அக்னியில் கிழக்கு நுனியாக வைக்கவும்.

அக்னியைச் சுற்றி பரிஷேசனம் செய்யவும்.

1. அதிதே(அ)நு மந்யஸ்வ, (தென் புறத்தில் கிழக்கு நோக்கி)
2. அநுமதே(அ)நுமந்யஸ்வ (தனக்குமுன் வடக்கு நோக்கி)
3. ஸரஸ்வதே(அ)நு மன்யஸ்வ (வடக்கில் கிழக்கு நோக்கி)
4. தேவ ஸவித: ப்ரஸாவ (அக்னியைச் சுற்றி)

அக்னியை தியானம் செய்யவும்.

அக்னி - ஆவாஹனம்

சத்வாரி ச்ரங்கா: த்ரயோ அஸ்ய பாதா த்வே சீஷே ஸப்த ஹஸ்தா ஸோ அஸ்ய । த்ரிதா பத்தோ வருஷபோ ரோரவீதி மஹோ தேவோ மர்த்யாகும் ஆவிவேச । ஏஷ ஹி தேவ: ப்ரதி சோனுஸர்வா: பூர்வோஹி ஜாத: ஸ உகர்ப்பே அந்த: । ஸ விஜாயமான: ஸ

ஜனிஷ்யமாண: ப்ரத்யங் முகா - ஸ்திஷ்டதி விச்வதோமுக: |
ப்ராங்முகோ தேவ ஹே அக்னே அபிமுகோ பவ: | அக்நயே நம:

அக்னயலங்கரணம்

ஓம் இந்தராய நம:, ஓம் அக்னயே நம:, ஓம் யமாய நம:, ஓம் நிர்ணதயே நம:, ஓம் வருணயே நம:, ஓம் வாயவே நம:, ஓம் ஸோமாய நம:, ஓம் ஈசாநாய நம:, ஓம் அக்நயே நம:, ஓம் ஆத்மநே நம:, ஓம் ஸர்வேப்பயோ ப்ராம்ஹணேபயோ நம:

ஓம் ஜாதவேதஸே நம:, ஓம் ஸப்த ஜிஹுவாய நம:, ஓம் ஹவ்யவாஹநாய நம:, ஓம் அச்வோதராய நம:, ஓம் வைச்வாநராய நம:, ஓம் கெளமார தேஜஸே நம:, ஓம் விச்வமுகாய நம:, ஓம் தேவமுகாய நம:,

ஓம் அக்நயே நம: ஸகலாராதனை: ஸ்வர்சிதம் |

அக்நேர் மத்தயே பகவந்தம் ஸபரிவாரம் ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத
ஸ்ரீ மஹா கணபதிம் தயாயாமி.

பீஜாஸ்ர-கதேகஷா-கார்முகருஜா-சக்ராப்ஜி-பாசோத்பல-
வரீஹுயகர்-ஸ்வவிஷாண-ரத்னகலச-ப்ரோத்யத்கராம்போருஹ:
தயேயோ வல்லபயா ஸபத்மகரயா ச்விஷ்டோஜி வலத்தூஷயா
விச்வோத்பத்தி-விபத்தி-ஸம்ஸ்திதி கரோ விக்னேச இஷ்டாந்தத:

(மூலமந்திரம் - 16 தடவை ஜபம்) அஸ்மின் அக்னெள
பகவந்தம் ஸபரிவாரம் ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத ஸ்ரீ மஹாகணபதிம்
ஆவாஹயாமி |

ஆவாஹிதோ பவ | ஸ்தாபிதோ பவ | ஸந்திஹிதோ பவ |
ஸந்திருத்ததோ பவ | அவகுண்ட்டிதோ பவ | ஸாப்ரஸந்நோ பவ |
ஸமுகோ பவ | வரதோ பவ | ப்ரஸீத ப்ரஸீத |

ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் ஹோமாவஸானகம்
தாவத் தவம் பரீதிபாவேன அக்னெள அஸ்மின் ஸந்திதிம் குரு

மூலமந்த்ரம் : ஸபரிவார ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத ஸ்ரீ
மஹாகணபதயே நம:, ஆஸனம் ஸமர்பயாமி, பாத்யம்
ஸமர்ப்பயாமி, அர்க்கயம் ஸமர்பயாமி, ஆசமநீயம் ஸமர்பயாமி,
மதுபர்கம் ஸமர்பயாமி, ஸந்பயாமி, ஸநாநாநந்தரம் ஆசமனீயம்
ஸமர்பயாமி, வஸ்த்ராணி தாரயாமி |

உபவீதம் ஆபரணாநி ச ஸமர்ப்யாமி । திவ்ய கந்தான் தாரயாமி । ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்யாமி । அகஷதான் ஸமர்ப்யாமி । புஷ்டைப் பூஜ்யாமி ।

ஓம் ஸாமுகாய நம: । ஓம் ஏகதந்தாய நம: । ஓம் கபிலாய நம: । ஓம் கஜூகர்ணகாய நம: । ஓம் லம்போதராய நம: । ஓம் விகடாய நம: । ஓம் விக்நாஜாய நம: । ஓம் விநாயகாய நம: । ஓம் தூமகேதவே நம: । ஓம் கணாத்யக்ஷாய நம: । ஓம் பாலசந்தராய நம: । ஓம் கஜாநநாய நம: । ஓம் வக்ரதுண்டாய நம: । ஓம் சூப்பகர்ணாய நம: । ஓம் ஹேரம்பாய நம: । ஓம் ஸ்வகந்த பூர்வஜாய நம: । ஸபரிவார ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத ஸ்ரீ மஹாகணபதயே நம: ।

மூலம் : ஸபரிவார ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத ஸ்ரீ மஹாகணபதயே நம:

நூபம் ஸமர்ப்யாமி । தீபம் ஸமர்ப்யாமி । மஹாநைவேத்யம் ஸமர்ப்யாமி । கர்பூரதாம்பூலம் ஸமர்ப்யாமி । ஸர்வோபசாரான் ஸமர்ப்யாமி ।

இனி ஹோமம் செய்யவும்.

ஹோமத்தில் :- 1) மூலமந்த்ரத்தால் 8 தடவை.

2) ஸம்புடித மந்திரத்தால் - அருகம்புல்லால் 36 தடவை. நெல், பொறி, ஸத்துமா, தேன் நெய் மாதுளை, கரும்பு, முதலிய வற்றைப் பிசறி அந்த திரவ்யங்களால் 36 தடவை, நெய்யால் 36 தடவை செய்தபின், கணேச - ஸாப்ரமண்ய - சிவ - நாராயண காயத்ரிகள், வரத கணபதி மந்த்ரம், ஸங்கடஹர கணபதி மந்த்ரம், ஸ்ரீ ஸுக்தம், துர்கா ஸுக்தம், மேதா ஸுக்தம், அன்றை நட்சத்ர ஹோம மந்த்ரம், கணேச அதர்வ சீர்ஷம் பூர்ணாஹு-தி மந்த்ரம் இவற்றால் ஹோமம் நடைபெறும். ஹோமத்திற்கான மந்த்ர வரிசை பின் வருமாறு.

1. மூலமந்த்ரம் :-

ஓம் - ஸ்ரீம் - ஹரிம் - க்லீம் - க்லெளளம் - கணபதயே - வரவரத - ஸர்வஜனம்மே - வசமானயஸ்வாஹா ஸ்வாஹா ।

2. ஸம்புடித மூலமந்த்ரம்

ஓம் கணுஞும் த்வா கணபதிகும் ஹவாமஹே । கவிம் கவீஞுமுபமச் ரவஸ்தமம் । ஓம் - ஸ்ரீம் - ஹரிம் - க்லீம் - க்லெளளம் - கம் கணபதயே

- வரவரத ஸர்வஜனம் - மே - வசமானய - ஸ்வாஹா : ஜ்யேஷ்ட்ட
ராஜம் ப்ரம்ஹணம் ப்ரம்ஹணஸ்பத ஆந: சுருண்வந் நூதிபி:
ஸ்தஸாதனக்ம் ஸ்வாஹா :

3. கணேச காயத்ரி :-

தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி : தந்நோ தந்தி:
ப்ரசோதயாத் ஸ்வாஹா :

4. ஸுப்ரம்ஹண்ய காயத்ரி

தத்புருஷாய வித்மஹே மஹாஸேநாய தீமஹி :
தந்ந: ஷண்முக: ப்ரசோதயாத் ஸ்வாஹா :

5. சிவகாயத்ரி

தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி :
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் ஸ்வாஹா :

6. நாராயண காயத்ரி

நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி : தந்நோ விஷ்ணு:
ப்ரசோதயாத் ஸ்வாஹா

7. வரதகணபதி மந்த்ரம் :-

நமோ வராதபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தே
அஸ்துலம்போதராய ஏகதந்தாய விக்ள விளாசினே சிவஸுதாய
பூா்வரத மூர்த்தயே நமோ நம: ஸ்வாஹா

8. ஸங்கடஹர கணபதி மந்த்ரம் :-

வக்ரதுண்டாஸப ஹாம் : ஒம் நமோ ஹேரம்பமத மோதித
ஸங்கஷ்டம் - நிவாரய நிவாரய ஸ்வாஹா

பூா் ஸுநிதம்

ஹிரண்யவர்ணும் ஹரிணீம் ஸுவர்ணாரஜுதஸ்ரஜாம் :
சந்தராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ :
ஸுல மந்த்ரம் ஸ்வாஹா :

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமினீம் : யஸ்யாம்
ஹிரண்யம் விந்தேயம் காமச்வம் புருஷானஹம் :

ஸுலமந்த்ரம் - ஸ்வாஹா :

அச்வபூர்வாம் ரதமத்தியாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம் । சரியம் தேவீ - முபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜூஷதாம் । மூலமந்தரம் - ஸ்வாஹா ।

காம்ஸோஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா - மார்த்ராம் ஜ்வலன்தீம் தருப்தாம் தர்ப்ப யந்தீம் । பத்மே ஸ்த்திதாம் பத்மவர்ணைம் தாமிஹோபஹ்வயே சரியம் । மூல மந்தரம் - ஸ்வாஹா ।

சந்தராம் ப்ரபாஸாம் யச்ஸா ஜ்வலன்தீம் சரியம் லோகே தேவ ஜூஷடா முதாராம் । தாம் பத்மினீமீம் சரண - மஹும் ப்ரபதயே அலக்ஞமீர் மே நச்யதாம் தவாம் வருணே । மூலமந்தரம் ஸ்வாஹா ।

ஆதித்யவர்ணே தபஸோதிஜூதோ வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோத பில்வ: । தஸ்ய பலானி தபஸா நுதந்து மாயாந்தராயாச்ச பாஹ்யா அலக்ஞமீ: । மூலமந்தரம் - ஸ்வாஹா ।

உபைது மாம் தேவ ஸக: கீர்த்திச்ச மணிஞு ஸஹ । ப்ராதுர்ப்புதோ(அ)ஸ்மி ராஷ்ட்ரே(அ)ஸ்மின் கீர்த்தி ம்ருத்திம் ததாது மே । மூலமந்தரம் ஸ்வாஹா ।

க்ஷத - பிபாஸா மலாஞ்ஜேயேஷ்ட்டா - மலக்ஞமீர் நாசயாம்யஹும் । அழுதி மஸம்ருத்திஞ்ச ஸர்வாந் நிர்ஞுதமே க்ருஹாத் । மூலமந்தரம் ஸ்வாஹா ।

கந்த - தவாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் காஷினீம் । ஈச்வரீம் ஸர்வ பூதானாம் தாமிஹோ பஹ்வயே சரியம் । மூல மந்தரம் - ஸ்வாஹா ।

மனஸ: காம - மாகூதிம் வாச: ஸத்யமசீமஹி । பகுஞும் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ: சரயதாம் யச: । மூலமந்தரம் - ஸ்வாஹா ।

கர்த்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்ப்பவ கர்த்தம । சரியம் வாஸய மே குலே மாதரம் பத்மமாலினீம் । மூலமந்தரம் - ஸ்வாஹா ।

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே । நிசதேவீம் மாதரம் சரியம் வாஸய மே குலே । மூலமந்தரம் ஸ்வாஹா ।

ஆர்த்ராம் புஷ்கரினீம்புஷ்டிம் ஸாவர்ணாம் ஹேமமாலிநீம் । ஸமர்யாம் ஹிரண்மயீம் லக்ஞமீம் ஜூதவேதோம ஆவது । மூலமந்தரம் - ஸ்வாஹா ।

ஆர்த்ராம் ய: கரினீம் யஷ்டிம் பிங்கலாம் பத்மமாலினீம் । சந்தராம் ஹிரண்மயீம் லக்ஞமீம் ஜூதவேதோ ம ஆவது । மூலமந்தரம் ஸ்வாஹா ।

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மி - மனபகாமினீம் । யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபுதம் காவோ தாஸ்யோ ச்வான் விந்தேயம் புருஷானவூம் - மூலமந்தரம் ஸ்வாஹா ।

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ந்யை ச தீமஹி । தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத் । மூலமந்தரம் ஸ்வாஹா ।

பூர்வர்சஸ்வமாயுஷம் மாரோக்ய மா விதாத் சோபமாநம் மஹீயதோ தான்யம் தநம் பசும் பஹு புத்ரலாபம் சதஸம்வத்ஸரம் தீக்கமாயு: ॥ மூல மந்தரம் - ஸ்வாஹா ।

கணேச காயத்ரீஸ்வாஹா

தூர்கா ஸுக்தம்

ஜாதவேதஸே ஸாநவாம ஸோம-மராதீயதோ நிதஹாதி வேத: ।

ஸ ந: பர்ஷததி தூர்க்காணி விச்வா நாவேவ ஸிந்ததும் துரிதாத்யக்னி: ॥ மூலமந்தரம் ஸ்வாஹா ।

தாமக்னி - வர்ணம் தபஸாஜ்வலந்தீம் வைரோசனீம் கர்ம - பலேஷா ஜாஷ்டாம் । தூர்க்காம் தேவீம் சரணமஹும் ப்ரபத்யே ஸாதரளி தரஸே நம: । மூலமந்தரம் ஸ்வாஹா ।

அக்னே தவம் பாரயா நவ்யோ அஸ்மான் ஸ்வஸ்திபி-ரதி தூர்க்காணி விச்வா : பூச்ச ப்ரகுதவீ பஹு-லாந உர்வீ பவாதோகாய தனயாய சம்யோ: மூலமந்தரம் ஸ்வாஹா ।

விச்வானி நேர தூர்க்கஹா ஜாதவேத: ஸிந்ததும் ந நாவா துரிதாதிபர்ஷி । அக்னே அத்ரிவன் மனஸா க்ருணைஞே ஸ்மாகம் போத்தய விதா தநூனும் । மூலமந்தரம் ஸ்வாஹா ।

ப்ரகுதஞ்ஜிதக்ம் ஸஹமான முக்ரமக்னிம் ஹ-வேம பரமாத் ஸதஸ்ததாத் । ஸ ந: பர்ஷததி தூர்க்காணி விச்வாகங்காமத் தேவோ அதி துரிதாத்யக்னி: । மூல மந்தரம் ஸ்வாஹா ।

ப்ரதஞ்ஜிகமீட்யோ அத்தவ ரேஷா ஸநாச்ச ஹோதா நவ்யச்ச ஸதஸி । ஸ்வாஞ் சாக்னே தனுவம் பிப்ரயஸ்வாஸ்மப்பயஞ்ச ஸெஸபகமாயஜஸ்வ : மூலமந்தரம் ஸ்வாஹா ।

கோபிரஜாஷ்ட மயஜோ நிஷிக்தம் தவேந்தர விஷ்ஞேரனு ஸஞ்சரேம : நாகஸ்ய ப்ரகுஷ்ட்டமபி ஸம்வஸாஞே வைஷ்ணவீம் லோக ஜிஹுமாதயந்தாம: । மூல மந்தரம் ஸ்வாஹா ।

ஓம் காத்யாயநாய வித்மஹே, கன்யகுமாரி தீமஹி : தந்தோ துர்கி: ப்ரசோதயாத : மூலமந்த்ரம் ஸ்வாஹா :

கணேச காயத்ரீ - ஸ்வாஹா :

மேதா ஸுக்தம் :-

மேதாதேவீ ஜாஷமாணா ந ஆகாத்விச்வாசீ புத்ரா ஸாமநஸ்யமாநா : தவயா ஜாஷ்டா நுதமாநா துருக்தான் ப்ருஹத்வதேம விததே ஸாவீரா : மூலமந்த்ரம் ஸ்வாஹா :

தவயா ஜாஷ்டருஷிர்ப்பவதி தேவி தவயா ப்ரமஹாடகத பூருத, தவயா : தவயா ஜாஷ்டச்சித்ரம் விந்ததே வஸாஸாநோ ஜாஷஸ்வ த்ரவிணோ ந மேதே : மூலமந்த்ரம் ஸ்வாஹா :

மேதாம் ம இந்தரோ ததாது மேதாம் தேவீ ஸரஸ்வதீ : மேதாம் மே அச்வநாவுபா வாதத்தாம் புஷ்கரஸ்ரஜா : மூலமந்த்ரம் ஸ்வாஹா :

அப்ஸராஸா ச யா மேதா கந்ததரவேஷா ச யந் மந: : தைவீம் மேதா ஸரஸ்வதீ ஸா மாம் மேதா ஸாரபிர் ஜாஷதாம் ஸ்வாஹா : மூலமந்த்ரம் ஸ்வாஹா :

ஆ மாம் மேதா ஸாரபிர் விச்ஞபா ஹிரண்யவர்ணை ஜகதீ ஜகம்யா : ஊர்ஜஸ்வதீ பயஸா பின்வமாநா ஸாமாம் மேதா ஸாப்ரதீகா ஜாஷந்தாம் : மூலமந்த்ரம் ஸ்வாஹா :

மயிமேதாம் மயி ப்ரஜாம் மய்யக்நிஸ் தேஜோ ததாது மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்தர இந்திரியம் ததாது மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸுரியோப்ப்ராஜோ ததாது : மூலமந்த்ரம் ஸ்வாஹா :

கணேச காயத்ரீ ஸ்வாஹா :

அன்றைய நட்சத்திர வாக்யங்களையும் அதையொட்டிய ஸ்வாஹாந்த மந்த்ரங்களையும் சொல்லி ஹோமம்—

க்ருத்திகாதி அபபரண்யந்த நஷ்டர ஜாதாநாம் ஸர்வேஷாம் மஹாஜாநாநாம் அனுகூலம் ப்ரயச்ச ப்ரயச்ச : ப்ரதிகூலம் நாசய நாசய : ஸம்பதோ வர்த்தய வர்த்தய ஸர்வத்ர விஜயம் ப்ராபய ப்ராபய : ஆயுராரோக்ய ஜக்வர்யாபிவ்ருத்திம் குரு குரு : சிந்தித ஸகல மநோரத வாஞ்சித பலம் ஸாதய ஸாதய : மூலமந்த்ரம் ஸ்வாஹா (3 தடவை)

கணேச காயத்ரீ - ஸ்வாஹா :

..... கோதரஸ்ய (கோதராயா:) நகஷத்ரே ஜாதஸ்ய (ஜாதாயா:) சர்மண: (நாமதேயஸ்ய) (நாம்ந்யா:) ஸகுடும்பஸ்ய (ஸகுடும்பாயா:)

அனுகூலம் ப்ரயச்ச ப்ரயச்ச : ப்ரதிகூலம் நாசய நாசய : ஸம்பதோ வர்த்ய வர்த்தய : ஸர்வத்ர விஜூயம் ப்ராபய ப்ராபய : ஆயுர் ஆரோக்ய ஜூகவர்யாபி விருத்திம் குரு குரு : சிந்திதஸகலமனே ரதவாஞ்சித பலம் ஸாதய ஸாதய : ஸுலமந்தரம் ஸ்வாஹா : 3 தடவை

கணபதி காயத்ரீஸ்வாஹா :

ஏதத் கர்மஸம்ருத்தயர்த்தம் அனுஜ்ஞாத ப்ராயச்சித்தாதீநி கரிஷ்ணே :

அனுஜ்ஞாதம் யதாஜ்ஞாதம் யஜ்ஞஸ்ய க்ரியதேமிது : அக்னே ததஸ்ய கல்பய தவகும் ஹி வேத்த யதாததம் ஸ்வாஹா : அக்ணய இதம் நமம் :

புருஷஸம்மிதோ யஜ்ஞோ யஜ்ஞ: புருஷஸம்மித: : அக்னே ததஸ்ய கல்பய தவகும் ஹி வேத்த யதா ததம் ஸ்வாஹா : அக்ணய இதம் நமம் :

யத்பாகத்ரா மனஸா தீனதசாந : யஜ்ஞஸ்ய மன்வதே மர்த்தாஸ: : அக்னிச்டத்தோதா க்ரது வித் விஜானன : யஜ்ஞோ தேவாஸ்ருதுப் சோ யஜாதி ஸ்வாஹா : அக்ணய இதம் நமம்

டு: ஸ்வாஹா : அக்ணய இதம் நமம் : புவ: ஸ்வாஹா : வாயவ இதம் நமம் : ஸூவ: ஸ்வாஹா ஸமிர்யாயேதம் ந மம :

அஸ்மின் ஹோமகர்மணி மத்தயே ஸம்ப்பாவிதஸமஸ்த தோஷ ப்ராயச்சித்தார்த்தம் ஸர்வப்ராயச்சித்தாஹாதிம் ஹோஷ்யாமி

ஓம் பூர்புவஸ்ஸூவ: ஸ்வாஹா : ப்ரஜாபதய இதம் ந மம : பூநி விஷ்ணவே ஸ்வாஹா : விஷ்ணவே பரமாத்மனே இதம் ந மம : நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா : ருத்ராய பசுபதய இதம் ந மம (அபஷபஸ்ப்ருச்ய)

பூரணாஹாதி - கணபத்யதார்வசீஷம் :-

ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: : பத்ரம் பசுயேமாகஷபிர: யஜுத்ரா: : ஸதிரைரங்கைஸ்துஷ்டுவாகும் ஸஸ்தனூபி: : வ்யஸே தேவ ஹிதம் யதாயு: : ஸ்வஸ்திந இந்த்ரோ வ்ருத்த சரவா: :

ஸ்வஸ்திந: பூஷா விச்வ வேதா: । ஸ்வஸ்திநஸ் தார்க்ஷியோ அரிஷ்டநேமி: । ஸ்வஸ்திநோ ப்ரஹஸ்பதிர் ததாது । ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ॥

ஓம் கம் நமஸ்தே கணபதயே । தவமேவ ப்ரத்யக்ஷம் தத்வமளி । தவமேவ கேவலம் கர்த்தாளி । தவமேவ கேவலம் தர்த்தாளி । தவமேவ கேவலம் ஹர்த்தாளி । தவமேவ ஸர்வம்கல்விதம் ப்ரம்ஹாளி । தவம் ஸாக்ஷாத் ஆத்மாளி நித்யம் । ருதம் வச்மி । ஸத்யம் வச்மி ।

அவத்வம்மாம் । அவ வக்தாரம் । அவச்ரோதாரம் । அவதாதாரம் । அவதாதாரம் । அவானுசாநம் அவசிஷ்யம் । அவபச்சாத்தாத் । அவபுரஸ்தாத்தாத் । அவோத்தராத்தாத் । அவதக்ஷிணாத்தாத் । அவசோர்வாத்தாத் । அவாதராத்தாத் । ஸர்வதோ மாம் பாஹி பாஹி ஸமந்தாத் ।

தவம் வாங்மயஸ்தவம் சின்மய: । தவம் ஆனந்த மயஸ்தவம் ப்ரம்ஹ மய: । தவம் ஸச்சிதானந்தாத் விதீயோளி । தவம் ஞானமயோ விஜ்ஞான மயோளி । தவம் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மமாளி ।

ஸர்வம் ஜூகதிதம் தவத்தோ ஜூயதே । ஸர்வம் ஜூகதிதம் தவத்தஸ் திஷ்டதி । ஸர்வம் ஜூகதிதம் தவயி லயமேஷ்யதி । ஸர்வம் ஜூகதிதம் தவயி ப்ரத்யேதி । தவம் பூமிராபோ அனலோ அனிலோ நப: । தவம் சத்வாரி வாக் பதாநி ॥

தவம் குணத்ரயாதீத: । தவம் தேஹத்ரயாதீத: । தவம் காலத்ரயாதீத: । தவம் மூலாதார ஸ்திதோளி நித்யம் । தவம் சக்தித்ரயாத்மக: । தவாம் யோகினே த்யாயந்தி நித்யம் । தவம் ப்ரஹ்மா தவம் விஷ்ணுஸ்தவம் ருதரஸ்தவம் இந்த்ரஸ் தவம் அக்னிஸ்தவம் வாடிஸ்தவம் ஸமிர்யஸ்தவம் சந்தரமாஸ்தவம் ப்ரம்ஹ பூர்புவஸ்ஸாவரோம் ॥

கணாதிம் பூர்வ முச்சார்ய வர்ணைதிம் ததநந்தரம் । அனுஸ்வார: பரதர: । அர்த்தேந்து லஸிதம் । தாரேண ருத்தம் । ஏதத் தவ மனுஸ்வரூபம் । ககார: பூர்வரூபம் । அகாரோ மத்யமரூபம் । அனுஸ்வாரச்சாந்த்யரூபம் । பிந்து ருத்தரூபம் । நாதஸ் ஸந்தானம் । ஸகும் ஹிதா ஸந்தி: । ஸைஷா கணேச வித்யா । கணக ரிஷி: । நிச்ருத காயத்ரீச்சந்த: । ஸ்ரீ மஹாகணபதிர் தேவதா । ஓம் கம் கணபதயே நம: ॥

ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி ।
தன்னே தந்தி: ப்ரரோதயாத ।

ஏக தந்தம் சதூர் ஹஸ்தம் பாசம் அங்குச தாரிணம் ।
அபயம் வரதம் ஹஸ்தை: பிப்ராணம் மூஷகத்வஜம் ॥
ரக்தம் லம்போதாம் கூர்ப கர்ணகம் ரக்த வாஸும் ।
ரக்த கந்தானு லிப்தாங்கம் ரக்த புஷ்டைபஸ் ஸாபூஜிதம் ॥
பக்தானுகம்பினம் தேவம் ஜூகத் காரணம் அச்யுதம் ।
ஆவிர் பூதஞ்ச ஸ்ருஷ்ட்யாதெள ப்ரக்ருதே: புருஷாத் பரம் ॥
ஏவம் த்யாயதி யோ நித்யம் ஸ யோகீ யோகினும் வர:॥

நமோ வராத பதயே நமோ கணபதயே நம: ப்ரமத பதயே நமஸ்தே
அஸ்து லம்போதாராய ஏக தந்தாய விக்ன விஞாசினே சிவ ஸாதாய
ஸ்ரீ வரத மூர்த்தயே நமோ நம: ॥ பத்ரம் + சாந்தி: ।

பூர்ணைஹாதி முத்தமாம் ஜூஹோதி । ஸர்வம் வை பூர்ணைஹாதி: ।
ஸர்வ மேவாப்பேநேதி । அதோ இயம் வை பூர்ணைஹாதி: । அஸ்யா
மேவ ப்ரதிதிஷ்டதி ।

ஓம் கணைநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம்கவீனும்
உபமச்ரவஸ்தமம் । ஓம், ஸ்ரீம், ஹரீம், கலீம், க்லெளனம், கம்,
கணபதயே வரவரத ஸர்வஜனம்மே வசமானய ஸ்வாஹா ।
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரமஹணாம் ப்ரமஹணஸ்பத
ஆனச்ச்ருண்வன்நாதிபிஸ்ஸிதஸாதனக்ம் ஸ்வாஹா ॥
(பூர்ணாஹாதி செய்யவும்).

ஸப்த தே அக்னே ஸமித: ஸப்தஜிஹ்வா: । ஸப்தருஷய: ஸப்த தாம
ப்ரியாணி । ஸப்த ஹோத்ரா: ஸப்ததாத்வா யஜுந்தி । ஸப்த யோனீ
ராப்ருணஸ்வா க்ருதேன் ஸ்வாஹா । அக்னயே ஸப்தவத இதம் ந
மம ॥ (மீதி நெய்யை ஹோமம் செய்து)

ஆஜ்ய பாத்திரத்தையும் தர்விகளையும் வடக்கில் வைத்துவிட்டு
பரிவேஷசனம் செய்யவும்.

1. அதிதே(அ)ந்வமக்மஸ்ததா: (தெற்கில் கிழக்கு நோக்கி)
2. அநுமதே(அ)ந்வமக்மஸ்ததா: (தனக்கு முன் வடக்கு நோக்கி)
3. ஸரஸ்வதே(அ)ந்வமக்மஸ்ததா:(வடக்கில் கிழக்கு நோக்கி)
4. தேவஸவித: ப்ராஸாவீ: (அக்னியைச் சுற்றி)

மறுபடி பூஜை :-

-மூலமந்த்ரம் ஸபரிவாராய பூநி வல்லபாம்பா ஸமேத பூநி மஹாகணபதயே நம: - ஆஸநம் ஸமர்ப்பயாமி । பாத்யம் ஸமர்ப்பயாமி । அர்க்க்யம் ஸமர்ப்பயாமி । ஆசமநீயம் ஸமர்ப்பயாமி । மதுபர்கம் ஸமர்ப்பயாமி । ஸ்நப்பயாமி । ஆசமநீயம் ஸமர்ப்பயாமி । வஸ்த்ராணி தார்யாமி । உபவீதா பரணாநி ஸமர்ப்பயாமி । திவ்ய கந்தான் தார்யாமி । ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி । அஷ்டான் ஸமர்ப்பயாமி । புஞ்சை: பூஜையாமி । (கலசம் தீபம் அக்னி இவற்றில் நாமார்ச்சனை (பக்கம்-9.)

தூபமாக்க்ராப்பயாமி । தீபம் தர்ச்யாமி । (நெநவேத்யம்) ஒம் பூர் + ப்ரம்ஹுணே ஸ்வாஹா । ஸபரிவாராய பூநி வல்லபாம்பா ஸமேத மஹாகணபதயே நம: மஹா நெநவேத்யம் ஸமர்ப்பயாமி । ஆசமநம் ஸமர்ப்பயாமி । பூகீ பல ஸமாயுக்தம் நாகவல்லீ தளோர்யுதம் । காஷ்டுர குர்ணை ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் । காஷ்டுர தாம்பூலம் ஸமர்ப்பயாமி ।

காஷ்டுர ஹாரதி :—

ஸோமோவா ஏதஸ்ய ராஜ்யமாதத்தே । யோ ராஜாஸன் ராஜ்யோவா ஸோமேன யஜுதே । தேவஸூவாமே தானி ஹவீகும்ஷி பவந்தி । ஏதாவந்தோ வை தேவானுகும் ஸவா: । த ஏவாஸ்மை ஸவான் ப்ரயச்சந்தி । த ஏனம் புனஸ்ஸூவந்தே ராஜ்யாய । தேவஸு ராஜா பவதி ।

ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹுரிநே । நமோ வயம் வைச்ரவணைய குர்மஹே । ஸ மே காமான் காமகாமாய மஹ்யம் । காமேச்வரோ வைச்ரவணே ததாது । குபேராய வைச்ரவணைய மஹாராஜாய நம: ॥ ஸபரிவாராய பூநி வல்லபாம்பாஸமேத பூநி மஹாகணபதயே நம:, காஷ்டுரநீராஜநம் தர்ச்யாமி, ஆசமநம் ஸமர்ப்பயாமி । ரகஷாம் தார்யாமி ।

யாநி காநிச பாபாநி ஜுந்மாந்தர க்ருதாநிச ।

தாநி தாநி விந்ச்யந்தி ப்ரதக்ஷிணை பதே பதே ।

கஜா நநம் பூத கணாதி ஸேஷிதம்

கபித்த ஜும்பூ பலஸார பக்ஷிதம் ।

உமாஸுதம் சோகவிநாக்காரணம்

நமாமி விக்நேச்வர பாதுபங்கஜம் ॥

ஸபரிவாராய ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத மஹாகணபதயே நம: -
அநேக கோடி ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி :

வக்ரதுண்ட மஹாகாய ஸளிர்ய கோடி ஸமப்ரப :
அவிக்நம் குரு மே (நோ) தேவ ஸர்வகார்யேஷா ஸர்வதா ||

வக்ரதுண்ட மஹாகாய ச்ரியா வல்லபயா யுத :
ரக்ஷாஸ்மாநஸ்மதீயாம்ச்ச ச்ரியா பூத்யா ஸமேதய ||

மூல மந்த்ரம் - மஹாகணபதி பார்ஷதேப்ப்யோ நம:
பவிமுபஹாரயாமி

யஜ்ஞேன யஜ்ஞுமயஜங்த தேவா: தானி தர்மாணி ப்ரதமான்
யாஸன் : தே ஹ நாகம் மஹிமானஸ் ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா:
ஸந்தி தேவா: ||

அஸ்மாத் கும்ப்பாத் தீபாத் அக்நேச்ச ஸபரிவாரம் ஸ்ரீ வல்லபாம்பா
ஸமேத மஹாகணபதிம் மூல விக்ரஹேஷா ஸம்யோஜ்யாமி :
சோபநார்த்தே கேஷமாய புநராகமநாய ச |

தத்வாயாமி ப்ரும்ஹனை வந்தமானஸ்ததாசாஸ்தே யஜமானே
ஹவிர்பி: அஹேடமானே வருணேஹ போத்தயுருசமஸமாந ஆயு:
ப்ரமோஷி: | அஸ்மாத் கும்ப்பாத் வருணம் யதாஸ்ததானம்
ப்ரதிஷ்டாபயாமி | அக்நேருபஸ்ததானம் கரிஷ்டயே |

அக்னே நய ஸாபதா ராயே அஸ்மான் விச்வானி தேவ வயனானி
வித்வான் | யுயோத்யஸ்மஜ் ஜாஹுராணமேனே பூதிஷ்டாந்தே நம
உக்திம் விதேம | அக்னயே நம: |

மந்த்ரஹரீனம் க்ரியாஹரீனம் பக்திஹரீனம் ஹதாசன |
யத்துதந்து மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துதே ||

ப்ராயச் சித்தான்யகேஷானி தப: கர்மாத்மகானிவை |
யானி தேஷா - மகேஷானைம் ஸ்ரீ கிருஷ்ணானு ஸ்மரணம்பரம் ||

ஸ்ரீக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண |

ப்ரோக்ஷனம் :—

தேவஸ்யத்வா ஸ விது: ப்ரஸவே | அச்வினேர் பாஹுப்யாம் |
பூஷ்ணே ஹஸ்தாப்யாம் | ஸரஸ்வத்யை வாசோ யந்துர்
யந்தரேஞுக்னேஸ்தவா ஸாம்ராஜ்யேஞு பிசிஞ்சாமி | த்ருபதா
திவேன் முமுசான: | ஸ்வின்ன: ஸ்நாத்வீ மலாதிவ | பூதம்
பவித்ரேஞே வாஜ்யம் | ஆப: கந்தந்து மைநஸ: |

பூர்ப்புவஸ்ஸாவோ பூர்ப்புவஸ்ஸாவோ பூர்ப்புவஸ்ஸாவ: ।

தீர்த்த ப்ராசனம் :—

அகாலம்ருத்யஹரணம் ஸர்வவ்யாதி நிவாரணம் । ஸமஸ்த பாப கஷயகரம் ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத ஸ்ரீ மஹாகணபதி பாதோதகம் சுபம்.

ரக்ஷா :—

ப்ருஹத் ஸாம கஷத்ரப்ருத் வ்ருத்த வ்ரங்கணியம் । த்ருஷ்டு பெஜை: சுபிதமுக்ரவீரம் । இந்தர: ஸ்தோமேன பஞ்சத்சேன மத்யமிதம் வாதேன ஸகரேண ரக்ஷி ।

நடசத்திர ஸுகிதம் மந்தரங்கள் :—

1. கிருத்திகை :-

அக்நிர் ந: பாது கருத்திகா: । நக்ஷத்ரந்தேவமிந்த்ரியம் । இதமாஸாம் விசகஷணம் । ஹவிரா ஸஞ்ஜைஹோதந । யஸ்யபாந்தி ரச்மயோ யஸ்ய கேதவ: । யஸ்யே மா விச்வா புவநாநி ஸர்வா । ஸக்ருத்திகாபிரபி ஸம்வஸாந: । அக்நிர் நோதேவஸ் ஸாவிதேததாது ॥

அக்நயே ஸ்வாஹா । க்ருத்திகாப்ப்யாஸ் ஸ்வாஹா । அம்பாயை ஸ்வாஹா । துலாயை ஸ்வாஹா । நிதத்ந்யை ஸ்வாஹா(அ)ப்ப்ரயந்த்யை ஸ்வாஹா । மேகயந்த்யை ஸ்வாஹா । வர்ஷயந்த்யை ஸ்வாஹா । சுபுண்ணிகாயை ஸ்வாஹா ।

2. ரோஹினீ :—

ப்ரஜாபதே ரோஹினீ வேது பத்நீ । விச்வரூபா ப்ருஹத் சித்ரபானு: । ஸா நோ யஜ்ஞஸ்ய ஸாவிதே ததாது । யதா ஜீவேம சரதஸ் ஸவீரா: । ரோஹினீதேவ்யுதகாத் புரஸ்தாத் । விச்வா ரூபாணி ப்ரதிமோதமாநா । ப்ரஜாபதிக்ம ஹவிஷா வர்த்தயந்தீ । பரியா தேவாநாமுபயாது யஜ்ஞம் ।

ப்ரஜாபதயே ஸ்வாஹா ரோஹின்யை ஸ்வாஹா । ரோசமாநாயை ஸ்வாஹா । ப்ரஜாப்ப்யஸ் ஸ்வாஹா ।

3. மிருகசீர்ஷம் :—

ஸௌமோ ராஜா ம்ருக சீர்ஷேண ஆகண்ண । சிவந்நக்ஷத்ரம் ப்ரியமஸ்ய தாம । ஆப்யாயமாநோ பஹாதா ஜீநேஷா । ரேத: ப்ரஜாம்

யஜமாநே ததாது । யத் தே நக்ஷத்ரம் ம்ருகசீர்ஷமஸ்தி । ப்ரியக்ம் ராஜன் ப்ரிய தமம் ப்ரியாணாம் । தஸ்மை தே ஸோம ஹவிஷா விதேம । சந்ந ஏதி தவிபதே சஞ் சதுஷ்பதே ।

ஸோமாய ஸ்வாஹா । ம்ருகசீர்ஷாய ஸ்வாஹா । இந்வகாப்பயஸ் ஸ்வா ஹவாஷதீப்பயஸ் ஸ்வாஹா । ராஜ்யாய ஸ்வாஹா(அ)பிஜித்யை ஸ்வாஹா ।

திருவாதிரை :—

ஆர்த்ரயா ருத்ர: ப்ரதமாந ஏதி । ச்ரேஷ்ட்டோ தேவாநாம் பதிரக்கநியா நாம் । நக்ஷத்ரமஸ்ய ஹவிஷா விதேம । மாந: ப்ரஜாக்ம் ரீரிஷன் மோத வீரான் । ஹேதீருத்ரஸ்ய பரிணோ வ்ருணக்து । ஆர்த்ரா நக்ஷத்ரம் ஜாஷதாம் ஹவிர்ந: । ப்ரமுஞ்சமாநெள துரிதாநி விச்வா । அபாகசக்மஸ்நந்துததாமராதிம் ।

ருத்ராய ஸ்வாஹா(ஆ)ர்த்ராயை ஸ்வாஹா । பிந்வமாநாயை ஸ்வாஹா பசுப்பயஸ் ஸ்வாஹா ।

புனர்வஸூ :—

புநர்நோ தேவ்யதிதிஸ் ஸ்ப்ருணோது । புநர்வஸூ ந: புநரேதாம் யஜ்ஞும் । புநர்நோ தேவா அபியந்து ஸர்வே । புந: புநர்வோ ஹவிஷா யஜாம: । ஏவா ந தேவ்யதிதிரநர்வா । விச்வஸ்ய பர்த்ரீ ஜூகத: ப்ரதிஷ்ட்டா । புநர்வஸூ ஹவிஷா வர்த்தயந்தீ । ப்ரியம் தேவா நாமப்யேது பாத: ।

அதித்யை ஸ்வாஹா புநர்வஸூப்பயாம் । ஸ்வாஹா பூத்யை ஸ்வாஹா ப்ரஜாத்யை ஸ்வாஹா ।

பூசம் :—

ப்ரஹஸ்பதி: ப்ரதமஞ்ஜாயமாந: । திஷ்யம் நக்ஷத்ரமபி ஸம்பழுவ । ச்ரேஷ்ட்டோ தேவாநாம் ப்ருதநாஸூ ஜிஷ்ஞு: । திசோ நு ஸர்வா அபயம் நோ அஸ்து । திஷ்ய: புரஸ்தாதுத மத்தயதோ ந: । ப்ரஹஸ்பதி ந: பரிபாது பச்சாத் । பாதேதாந் தவேஷா அபயங்கருணுதாம் । ஸாவிர்யஸ்ய பதய: ஸ்யாம ।

ப்ரஹஸ்பதயே ஸ்வாஹா திஷ்யாய ஸ்வாஹா । ப்ரமஹ வர்சஸாய ஸ்வாஹா ।

ஆயில்யம் :—

இதக்ம் ஸர்பேப்பயோ ஹவிரஸ்து ஜாஷ்டம் । ஆச்சரேஷா யேஷா மநுயந்தி சேத: । யே அந்தரிக்ஷம் ப்ருதிவீம் கஷியந்தி । தேநஸ் ஸர்பாஸோ ஹவமாகமிஷ்டா: । யே ரோசநே ஸமர்யஸ்யாபி ஸர்பா: । யே திவந் தேவீமெநு ஸஞ்சரந்தி । யேஷாமாச்சரேஷா அநுயந்தி காமம் । தேப்ப்யஸ்ஸர்பேப்பயோ மதுமஜ் ஜாஹோமி ஸர்பேப்பயஸ் ஸ்வாஹா(ஆ)ச்சரேஷாப்பயஸ் ஸ்வாஹா । தந்த குகேப்பயஸ் ஸ்வாஹா ।

மகம் :—

உபஹுடதா: பிதரோ யே மகாஸூ । மநோஜுவஸஸ் ஸாக்ருதஸ் ஸாக்ருத்யா: । தேநோ நகஷத்ரே ஹவமாகமிஷ்டா: । ஸ்வதாபிர யஜ்ஞும் ப்ரயதம் ஜாஷந்தாம் । யே அக்நிதக்த்தா யே(அ)நக்நி தக்த்தா: । யே(அ)மும் லோகம் பிதர: கஷியந்தி । யாக்ம்ச்ச விதம் யாகம் உசந ப்ரவிதம் । மகாஸூ யஜ்ஞுக்ம் ஸாக்ருதஞ் ஜாஷந்தாம் । பித்ருப்பயஸ் ஸ்வாஹா மகாப்பய: । ஸ்வாஹா(அ)நகாப்பயஸ் ஸ்வாஹா(ஆ)கதாப்பய: । ஸ்வாஹா ருந்ததீப்பயஸ் ஸ்வாஹா ।

ழூரம் :—

கவாம் பதி: ப்பல்குநீ நாமஸித்வம் । ததர்யமன் வருண மித்ர சாரு । தந்தவா வயக்ம் ஸநிதாரக்ம் ஸநிநாம் । ஜீவாஜீவந்தமுபஸம்விசேம । யேநோமா விச்வா புவநாநி ஸஞ்ஜிதா । யஸ்ய தேவா அநுஸம்யந்தி சேத: । அர்யமா ராஜா(அ)ஜாஸ்துவிஷ்மான் । ப்பல்குநீ நாம்ருஷிபோ ரோரவீதி ।

அர்யம் ணே ஸ்வாஹா ப்பல்குநீப்பயாக்ம் ஸ்வாஹா । பசுப்பயஸ் ஸ்வாஹா ।

உத்தரம் :—

ச்சரேஷ்ட்டோ தேவாநாம் பகவோ பகாஸி । தத் தவா விது: பல்குநீஸ்தஸ்ய வித்தாத் । அஸ்மப்யங் கஷத்ரமஜூரக்ம் ஸாவீர்யம் । கோமதச்வவதுபஸந்நுதேஹு । பகோ ஹ தாதா பக இத் ப்ரதாதா । பகோ தேவீ: ப்பல்குநீராவிவேச । பகஸ்யேத்தம் ப்ரஸவம் கமேம । யத்ர தேவை: ஸதமாதம் மதேம ।

பகாய ஸ்வாஹா ப்பல்குநீப்பயாம் ஸ்வாஹா । ச்ரைஷ்ட்யாய ஸ்வாஹா ।

ஹஸ்தம் :—

ஆயாது தேவஸ்ஸனிதோப யாது । ஹிரண்யயேந ஸாவ்ருதா
ரதேந । வஹுன் ஹஸ்தகம் ஸாபகம் வித்ம நாபஸம் । ப்ரயச்சந்தம்
படுரிம் புண்யமச்ச । ஹஸ்த: ப்ரயச்சத்வம்ருதம் வளீய: ।
தச்சிணேந ப்ரதிக்ருப்பணீம் ஏதத । தாதாரமத்ய ஸவிதாவிதேய ।
யோ நோ ஹஸ்தாய ப்ரஸாவாதி யஜ்ஞும் ।

ஸவித்ரே ஸ்வாஹா ஹஸ்தாய । ஸ்வாஹா தததே ஸ்வாஹா
ப்ருணைதே । ஸ்வாஹா ப்ரயச்சதே ஸ்வாஹா ப்ரதி க்ருப்பணைதே
ஸ்வாஹா ।

சித்திரை :—

த்வஷ்டா நகஷ்டரமப்பயேதி சித்ராம் । ஸாபக்மஸஸம் யுவதிகம்
ரோசமாநாம் । நிவேசயந்தம்ருதாந் மர்த்யாம்ப்ரச । ரூபாணி பிக்ம்சன்
புவநாநி விச்வா । தந்நஸ்தவஷ்டா தது சித்ரா விசஷ்டாம் । தந்
நகஷ்டரம் பூரிதா அஸ்து மஹ்யம் । தந்ந: ப்ரஜாம் வீரவதீகம்
ஸநோது । கோபிர் நோ அச்வைஸ் ஸமநக்து யஜ்ஞும் ।

த்வஷ்ட்ரே ஸ்வாஹா சித்ராயை ஸ்வாஹா । சைத்ராய ஸ்வாஹா
ப்ரஜாயை ஸ்வாஹா ।

ஸ்வாதி :—

வாயுர் நகஷ்டரமப்பயேதி நிஷ்டயாம் । திக்ம ச்ருங்கோ வருஷபோ
ரோருவாண: । ஸமீரயன் புவநா மாதிரிச்வா । அப த்வேஷாக்மஸி
நுததாமராதீ: । தந்நோ வாயுஸ்தது நிஷ்டயா ச்ருணோது ।
தந்நகஷ்டரம் பூரிதா அஸ்து மஹ்யம் । தந்நோ தேவாஸோ
அநுஜாநந்து காமம் । யதா தரேம துரிதாணி விச்வா ।

வாயவே ஸ்வாஹா நிஷ்டயாயை ஸ்வாஹா । காமசாராய
ஸ்வாஹா(அ)பிஜித்யை ஸ்வாஹா ।

விசாகம் :—

தூரமஸ்மச்சத்ரவோ யந்து பீதா: । ததிந்த்ராக்னீக்ருணூதாந் தத்
விசாகே । தந்நோ தேவா அநுமதந்து யஜ்ஞும் । பச்சாத் புரஸ்தா
தபயந்நோ அஸ்து । நகஷ்டராணா மதிபத்நி விசாகே । ச்ரேஷ்ட்டா
விந்த்ராக்னீ புவநஸ்ய கோபெள । விஷாகச் சத்ருநபபாதமானெள ।
அபகஷாதன்நுததாமராதிம ॥

இந்தராக்ஞிப்பயாம் ஸ்வாஹா விசாகாப்பயாக்ம் ஸ்வாஹா । ச்ரைஷ்ட்யாய் ஸ்வாஹா(அ) பிஜித்யை ஸ்வாஹா ।

அனுஷம் :—

ருத்தயாஸ்ம ஹவ்யைர் நமஸோபஸத்ய । மித்ரந் தேவம் மித்ரதேயந்நோ அஸ்து । அநூராதான் ஹவிஷா வர்தயந்த: । சதம் ஜீவேம சாதஸ்ஸவீரா: । சித்ரந் நசஷ்தரமுதகாத் புரஸ்தாத் । அநூராதா ஸ இதி யத் வதந்தி । தந்மித்ர ஏதி பதிபிர் தேவயானை: । ஹிரண்யயைர் விததை ரந்தரிகேஷ் ।

மித்ராய் ஸ்வாஹா(அ)நூராதேப்பயஸ் ஸ்வாஹா ।

மித்ரதேயாய் ஸ்வாஹா(அ)பிஜித்யை ஸ்வாஹா ।

கேட்டை :—

இந்தரோ ஜ்யேஷ்ட்டாமநு நசஷ்தரமேதி । யஸ்மின் வருத்ரம் வருத்ர தூர்யே ததார । தஸ்மின் வய மம்ருதந் தஹாநா: । க்கஷாதந் தரேம துரிதிந் துரிஷ்டம் । புரந்தராய வருஷபாய த்தருஷ்ணவே । அஷாடாய ஸஹமாநாய மீடுஷே । இந்தராய ஜ்யேஷ்ட்டா மதுமத் து ஹாநா । உருங் க்ருணோது யஜமாநாய லோகம் ।

இந்தராய ஸ்வாஹா ஜ்யேஷ்ட்டாயை ஸ்வாஹா । ஜ்யைஷ்ட்யாய ஸ்வாஹா(அ)பிஜித்யை ஸ்வாஹா ।

மூலம் :—

மூலம் ப்ரஜாம் வீரவதீம் விதேய । பராச்யேது நிர்ருதி: பராசா । கோபிர் நசஷ்தரம் பசுபிஸ் ஸமக்தம் । அஹர்ப்பூயாத் யஜமாநாய மஹ்யம் । அஹர்நோ அத்ய ஸவிதே ததாது । மூலம் நசஷ்தரமிதி யத்வதந்தி । பராசீம் வாசா நிர்ருதி நுதாமி । சிவம் ப்ரஜாயை சிவமஸ்து மஹ்யம் ।

ப்ரஜாபதயே ஸ்வாஹா மூலாய ஸ்வாஹா । ப்ரஜாயை ஸ்வாஹா ।

பூராடம் :—

யா திவ்யா ஆப: பயஸா ஸம்பழுவு: । யா அந்தரிக்ஷ உத பார்த்திவீர் யா: । யாஸா மஷாடா அநுயந்தி காமம் । தாந ஆபச் சக்மஸ்யோநா

பவந்து । யாச்ச கூப்யா யாச்ச நாத்யாஸ் ஸமுத்ரியா: । யாச்ச வைசந்தீரருத ப்ராஸீர்யா: । யாஸா மஷாடா மது பகஷயந்தி । தாந ஆபச்சக்ம் ஸ்யோநா பவந்து ।

அத்ப்பயஸ் ஸ்வாஹா(அ)ஷாடாப்பயஸ் ஸ்வாஹா । ஸமுத்ராய ஸ்வாஹா காமாய ஸ்வாஹா । அபிஜித்யை ஸ்வாஹா ।

உத்தராடம் :—

தந்நோ விச்வே உபச்ருண்வந்து தேவா: । ததஷாடா அபிஸம்யந்து யஜ்ஞும் । தந்நகஷ்தரம் ப்ரததாம் பகப்பய: । க்ருஷிர் வருஷ்டிர் யஜுமாநாய கல்பதாம் । சுப்பரா: கன்யா யுவதயஸ் ஸாபேஸ: । கர்மக்ருதஸ் ஸாக்ருதோ வீர்யாவதீ: । விச்வான் தேவான் ஹவிஷா வர்த்தயந்தீ: । அஷாடா: காமமுபயாந்து யஜ்ஞும் ।

விச்வேப்பயோ தேவேப்பயஸ் ஸ்வாஹா(அ)ஷாடாப்பயஸ் ஸ்வாஹா । அநபஜ்யயாய ஸ்வாஹா ஜித்யை ஸ்வாஹா ।

அபிஜித :—

யஸ்மின் ப்ரம்ஹாப்பயஜைத் ஸர்வமேதத் । அமுஞ்ச லோகமிதழூச ஸர்வம் । தந்நோ நகஷ்தரமபிஜித் விஜித்ய । ச்ரியம் ததாத்வஹ்ருணீயமாநம் । உபெள லோகெள ப்ரம்ஹணா ஸஞ்ஜிதேமெள । தந்நோ நகஷ்தர மபிஜித் விசஷ்டாம் । தஸ்மின் வயம் ப்ருதநாஸ்ஸஞ்ஜயேம । தந்நோ தேவாஸோ அநுஜாநந்து காமம் ।

ப்ரம்ஹணே ஸ்வாஹா(அ)பிஜிதே ஸ்வாஹா । ப்ரம்ஹ லோகாய ஸ்வாஹா(அ)பிஜித்யை ஸ்வாஹா ।

திருவோணம் :—

ச்ருண்வந்தி ச்ரோணாமம்ருதஸ்ய கோபாம் । புண்யாமஸ்யா உபச்ருணோமி வாசம் । மஹிந்தேவீம் விஷ்ணுபத்நீமஜுமிர்யாம் । ப்ரதீசிமோநாக்ம் ஹவிஷா யஜாம: । த்ரேதா விஷ்ணுருந்ருகாயோ விசக்ரமே । மஹிந்திவம் ப்ருதிவீமந்தரிசஷம் । தச்ச்ரோணைதி ச்ரவ இச்சமாநா । புண்யக்கம் ச்லோகம்யயஜுமாநாய க்ருண்வதீ ।

விஷ்ணவே ஸ்வாஹா ச்ரோணாயை ஸ்வாஹா : ச்லோகாய ஸ்வாஹா ச்ருதாய ஸ்வாஹா :

அவிட்டம் :—

அஷ்டிடெ தேவா வஸவஸ் ஸோம்யாஸ: | சதஸ்ரோ தேவீ ரஜூராச் சரவிஷ்ட்டா: | தே யஜ்ஞும் பாந்து ரஜஸ: பரஸ்தாத் | ஸம்வத்ஸரீணமம்ருதக்ம் ஸ்வஸ்தி : யஜ்ஞுந் ந: பாந்து வஸவ: புரஸ்தாத் | தக்ஷிணதோ(அ)பியந்து சரவிஷ்ட்டா: | புண்யந் நக்ஷத்ரமபி ஸம்விசாம | மாநோ அராதி ரகசக்மஸாகந்ந.

வஸப்பயஸ் ஸ்வாஹா சரவிஷ்ட்டாப்பயஸ் ஸ்வாஹா | அக்ராய ஸ்வாஹா பரித்யை ஸ்வாஹா |

சதயம் :—

கஷ்தரஸ்ய ராஜா வருணோ(அ)திராஜ: | நக்ஷத்ராணாம் சதபிஷக் வலிஷ்ட்ட: | தெள தேவேப்பய: க்ருஞுதோ தீர்க்கமாயு: | சதக்ம் ஸஹஸ்ரா பேஷஜாநி தத்த: | யஜ்ஞுந் நோ ராஜா வருண உபயாது | தந்நோ விச்வே அபிஸம்யந்து தேவா: | தந்நோ நக்ஷத்ரக்ம் சதபிஷக் ஜாஷாணம் | தீர்க்கமாயு: ப்ரதிரத்பேஷஜாநி |

வருணாய ஸ்வாஹா சதபிஷஜே ஸ்வாஹா | பேஷஜேப்பயஸ் ஸ்வாஹா |

பூர்ட்டாதி :—

அஜீ ஏகபாதுதகாத் புரஸ்தாத் | விச்வா பூதாநி ப்ரதிமோதமாந: | தஸ்ய தேவா: ப்ரஸவம்யந்தி ஸர்வே | ப்ரோஷ்ட்டபதாஸோ அம்ருதஸ்ய கோபா: | விப்பராஜமாநாஸ் ஸமிதாந உக்ர: | ஆ(அ)ந்தரிஷி மருஹதகந்த்யாம் | தக்ம் ஸமிர்யந்தேவமஜூமேகபாதம் | ப்ரோஷ்ட்டபதாஸோ அநுயந்தி ஸர்வே :

அஜாயைகபதே ஸ்வாஹா | ப்ரோஷ்ட்டபதேப்பயஸ் ஸ்வாஹா | தேஜூஸே ஸ்வாஹா ப்ரம்லு வர்சஸாய ஸ்வாஹா :

உத்தரட்டாதி :—

அஹிர்புத்தநிய: ப்ரதமாந எதி | ச்ரேஷ்ட்டோ தேவாநாமுத மாநுஷாணாம் | தம் ப்ராம்ஹணாஸ் ஸோமபாஸ் ஸோம்யாஸ: | ப்ரோஷ்ட்டபதாஸோ அபிரகந்தி ஸர்வே | சத்வார ஏகமபி கர்ம

தேவா: । ப்ரோஷ்ட்டபதாஸ இதியான் வதந்தி । தே புத்தநியம் பரிஷித்யக்ம் ஸ்துவந்த: । அஹிக்ம் ரகஷந்தி நமஸோ பஸத்ய ॥

அஹயே புத்தநியாய ஸ்வாஹா ப்ரோஷ்ட்டபதேப்பயஸ் ஸ்வாஹா । ப்ரதிஷ்டாயை ஸ்வாஹா ।

ரேவதி :—

ழங்கா ரேவத்யந்வேதி பந்த்தாம் । புஷ்டிபதீ பசபாவாஜூபஸ்தியள் । இமாநி ஹவ்யா ப்ரயதா ஜாஷாணா । ஸாகைர்நோ யானைருபயாதாம்யயஜ்ஞம் । கஷாத்ராந் பகுந் ரகஷது ரேவதீந: । காவோ நோ அச்வாக்ம் அந்வேது ழங்கா । அந்நக்ம் ரகஷந்தெள பஹாதா விருபம் । வாஜூக்ம் ஸநுதாம்ய யஜமாநாய யஜ்ஞம் ।

ழங்கணே ஸ்வாஹா ரேவத்யை ஸ்வாஹா । பசப்பயஸ் ஸ்வாஹா ।

அச்வதி :—

ததச்விநா வச்வயுஜோபயாதாம் । சுபங்கமிஷ்ட்டெள ஸாயமேபிரச்வை: । ஸ்வந்நஷாத்ரக்ம் ஹவிஷா யஜுந்தெள: । மத்தவா ஸம்ப்ருக்தெள யஜாஷா ஸமக்தெள: । யெள தேவாநாம் பிஷஜீள: ஹவ்யவாஹீள: । விச்வஸ்ய தூதாவம்ருதல்ய கோபெள: । தெள நஷாத்ரஞ் ஜாஜாஷாணோபயாதாம் । நமோ(அ)ச்விப்பயாக்ம் க்ருணுமோ(அ)ச்வயுக்ப்யாம் ।

அச்விப்பயாக்ம் ஸ்வாஹா(அ)ச்வயுக்ப்பயாக்ம் ஸ்வாஹா । ச்ரோத்ராய ஸ்வாஹா ச்ருத்யை ஸ்வாஹா ।

பரணீ :—

அபபாப்மாநம் பரணீப்பரந்து । தத்யமோ ராஜா பகவான் விசஷ்டாம் । லோகஸ்ய ராஜா மஹதோ மஹான் ஹி । ஸாகந்ந: பந்த்தா மபயங்க்ருணேது । யஸ்மிந்நஷாத்ரே யம ஏதி ராஜா । யஸ்மிந்நேநமப்பயஷிஞ்சந்த தேவா: । ததஸ்ய சித்ரக்ம் ஹவிஷாயஜாம । அப பாப்மாநம் பரணீ பரந்து ।

யமாய ஸ்வாஹா(அ)பபரணீப்பயஸ் ஸ்வாஹா । ராஜ்யாய ஸ்வாஹா(அ)பிஜித்யை ஸ்வாஹா ।

ஹೋಮத்தಿರ್ಕಾಣ ವೇತ ಮಂತ್ರಾಂಕಳಳಂ
ಸಂವಾರತಂತ್ರಾಣಂ

ಕುದ್ಧಯಾ ಸ್ಮಾ ಹೃವೈರ್ನಮಸೋಪಸಯಾ । ಮಿತ್ರನ್ತೇವ ಮಿತ್ರಧೇಯನ್ನೋ ಅಸ್ತು । ಅನೂರಾಧಾನ್ ಹೃವಿಷಾ ವರ್ಧಯನ್ತಃ । ಶತಂ ಜೀವೇಮ ಶರದ್ ಸಸ್ವರೀರಾ: ॥

ನಮಸ್ಸದಸೇ ನಮಸ್ಸದಸಸ್ಪತಯೇ ನಮ: ಸರ್ವೀನಾಂ ಪುರೋಗಣಾಂಬಳ್ಳಷ್ಟೇ ನಮೋ ದಿವೇ ನಮ: ಪೃಥಿವ್ಯै ॥ ಹರಿ: ಓಂ ।

ಇಂಂ ಮೇ ವರುಣ ಶ್ರುಧಿಹವಂದ್ಯಾ ಚ ಮೃಡಯ । ತ್ವಾರ್ಮವಸ್ಯುರಾಚಕೆ । ತತ್ವಾಯಾಮಿ ಬ್ರಹ್ಮಣಾ ವಂದಮಾನಸ್ತದಾಶಾಂಸ್ತೇ ಯಜಮಾನೋ ಹೃವಿಭಿಃ । ಅಹೈಂದಮಾನೋ ವರುಣೇಹಬ್ರಾಧ್ಯಾಸುಂಶಾಸುಮಾನಾಂ ಆಯು: ಪ್ರಮಾಣಿಃ ॥

ॐ ಗಣಾನಾಂತ್ವಾ ಗಣಪತಿಗಂ ಹವಾಮಹೇ ಕವಿಂ ಕವಿನಾಮುಪಮಶ್ವವಸ್ತಮಮ् ॥
ಜ್ಯೇಷ್ಠರಾಜಂ ಬ್ರಹ್ಮಣಾಂ ಬ್ರಹ್ಮಣಸ್ಪತ ಆ ನಃ ಶೃಷ್ಟಬ್ರೂತಿಭಿಸ್ಸಿದ್ ಸಾದನಮ् ॥

ಕಾತ್ಯಾಯನಾರ್ಥ ವಿದ್ಘಾಹೈ ಕನ್ಯಕುಮಾರಿ ಧೀಮಹಿ । ತಬ್ರೋ ದುರ್ಗಿ: ಪ್ರಚೋದಯಾಂತ್ ।
ಮಹಾದೇವೈ ಚ ವಿದ್ಘಾಹೈ ವಿಷಣುಪದ್ಭೈ ಚ ಧೀಮಹಿ । ತಬ್ರೋ ಲಕ್ಷ್ಮೀ: ಪ್ರಚೋದಯಾಂತ್ ।
ವಾಗ್ರದೇವೈ ಚ ವಿದ್ಘಾಹೈ ಬ್ರಹ್ಮಪದ್ಭೈ ಚ ಧೀಮಹಿ । ತಬ್ರೋ ವಾಣಿ ಪ್ರಚೋದಯಾಂತ್ ।
ಅದಿತೇಽನುಮನ್ಯಸ್ವ । ಅನುಮತೇಽನುಮನ್ಯಸ್ವ । ಸರಸ್ವತೇಽನುಮನ್ಯಸ್ವ ।
ದೇವ ಸವಿತ್ರಃ ಪ್ರಸುವ ॥ ೯ ॥

ಚುತ್ವಾರಿ ಶೃಂಗಾ ತ್ರಯೋ ಅಸ್ಯ ಪಾದಾ ದ್ವೇ ಶಿರ್ಷೇ ಸಸ್ಪಹಸ್ತಾಸೋ ಅಸ್ಯ ।
ತ್ರಿಧಾ ಬಂಧೋ ವೃಷಭೋ ರೌರವಿತಿ ಮಹೋ ದೇವೋ ಮತ್ಯಾಂ ಆವಿವೇಶ । ಏಷ ಹಿ ದೇವ:
ಪ್ರದಿಷೋಽನು ಸರ್ವಾಃ ಪೂರ್ವಾಃ ಹಿ ಜಾತಃ ಸ ಉ ಗರ್ಭೇ ಅಂತಃ । ಸ ವಿ ಜಾಯಮಾನಃ ಸ
ಜನಿಷ್ಯಮಾಣಃ ಪ್ರತ್ಯಙ್ಗುರ್ವಾಂಸ್ತಿಷ್ಠತಿ ವಿಶ್ವತೋಮುखಃ ॥

तत्पुरुषाय विद्धै है वक्रतुण्डाय धीमहि । तन्मो दन्तिः प्रचोदयात् ।
 तत्पुरुषाय विद्धै महासेनाय धीमहि । तन्मेषण्मुखः प्रचोदयात् ।
 तत्पुरुषाय विद्धै महादेवाय धीमहि । तन्मोरुदः प्रचोदयात् ।
 नारायणाय विद्धै वासुदेवाय धीमहि । तन्मो विष्णुः प्रचोदयात्

श्रीसूक्तम्

ॐ ॥ हिरण्यवर्णं हरिणीं सुवर्णं रजतस्तजाम् ।

चन्द्रां हिरण्मर्यीं लक्ष्मीं जातवेदो म आवह ॥

तां म आवह जातवेदो लक्ष्मीमनपगमिनीम् ।

यस्यां हिरण्यं विन्देयं गामश्च पुरुषानहम् ॥

अश्वपूर्वं रथमध्यां हुस्तिनाद-प्रबोधिनीम् ।

श्रियं देवीमुपहये श्रीमां देवीर्जुषताम् ॥

कां सोस्मितां हिरण्यप्रकारामाद्र्दा ज्वलन्तीं तुसां तर्पयन्तीम् ।

पद्मे स्थितां पद्मवर्णं तामिहोपहये श्रियम् ॥

चन्द्रां प्रभासां यशसां ज्वलन्तीं श्रियं लोके देवजुष्टामुदाराम् ।

तां पद्मिनीमीं शरणमहं प्रपद्येऽलक्ष्मीमें नशयतां त्वां वृणे ॥

आदित्यवर्णं तपसोऽधिजातो वनस्पतिस्तवं वृख्षोऽथ बिल्वः ।

तस्य फलानि तपसा नुदन्तु मायान्तरायाश्च बाह्या अलक्ष्मीः ॥

उपैतु मां दैवसखः कीर्तिश्च मणिना सह ।

प्रदुर्भूतेस्मि राष्ट्रेऽस्मिन् कीर्तिमृद्धिं ददातु मे ॥

क्षुतिपासामेलां ज्येष्ठामेलक्ष्मीं नाशयाम्यहम् ।

अभूतिमसमृद्धिं च सर्वं निर्णुद मे गृहात् ॥

गन्धद्वारां दुराधर्षा नित्यपुष्टां करीषिणीम् ।

ईश्वरीगैं सर्वं भूतानां तामिहोपह्ये श्रियम् ॥

मनसः काममाकूतिं वाचः सत्यमशीमहि ।

पशुनां रूपमन्तस्य मयि श्रीः श्रयतां यशः ॥

कर्दमेन प्रजाभूता मयि संभव कर्देम ।

श्रियं वासय मे कुले मातरं पद्ममालिनीम् ॥

आपः सुजन्तु स्निग्धानि चिङ्गीत वंस मे गृहे ।

निर्च देवीं मातरं श्रियं वासय मे कुले ॥

आद्रा पुष्करिणीं पुष्टिं सुवर्णा हैममालिनीम् ।

सुर्या हिरण्मर्यीं लक्ष्मीं जातवेदो म आवह ॥

आद्रा यः करिणीं युष्टिं पिङ्गलं पद्ममालिनीम् ।

चन्द्रां हिरण्मर्यीं लक्ष्मीं जातवेदो म आवह ॥

तां म आवह जातवेदो लक्ष्मीमनंपगमिनीम् ।

यस्यां हिरण्यं प्रभूतं गावो दास्योऽशान्विन्देयं पुरुषानहम् ॥

महादेव्यै च विद्वहै विष्णुपत्न्यै च धीमहि । तन्मो लक्ष्मीः प्रचोदयात् ।

श्रीवर्चस्व मायुष्य मा रौग्यमाविधाच्छोभमानं महीयते । धान्यं धनं पुशुं
बहुपुत्र लभं शतसंवत्सरं दीर्घमायुः ।

दुर्गासूक्तम्

ॐ ॥ जातवेदसे सुनवाम् सोममरातीयतो निदहाति वेदः ।

स नः पर्षदति दुर्गाणि विश्वा नावेत् सिन्धुं दुरितात्यग्निः ॥

तामग्निवर्णं तपसा ज्वलन्ती वैरोचनी कर्मफलेषु जुष्टाम् ।

दुर्गा देवीग्रं शरणमुहं प्रपद्ये सुतरसितरसे नमः ॥

अग्ने त्वं पारया नव्यौ अस्मान्त्वस्तिभिरति दुर्गाणि विश्वा ।

पूश्रं पृथ्वी बहुला न उर्वी भवा तोकाय तनयाय शंयोः ॥

विश्वानि नो दुर्गहा जातवेदः सिन्धुन नावा दुरितातिपर्षि ।

अग्ने अत्रिवन्मनसा गृणानोऽस्माकै बोध्यविता तनूनाम् ॥

पृतनाजितग्रं सहमनमुग्रमग्निग्रं हुवेम परमात्सुधस्थात् ।

स नः पर्षदतिदुर्गाणि विश्वाक्षामद्वेवो अति दुरितात्यग्निः ॥

प्रत्नोषि कमीडयो अध्वरेषु सनाच्च होता नव्यश्च सत्सि ।

स्वाश्वाऽग्ने तनुवं पिप्रयस्वास्मभ्यं च सौभग्यमायजस्व ॥

गोभिर्जुष्टमयुजो निषिकतं तवेन्द्र विष्णोरनुसंचरेम ।

नाकस्य पृष्ठमभिसंवसानो वैष्णवीं लोक इह मादयन्ताम् ॥

ॐ कात्यायनाय विद्धहैं कन्यकुमारि धीमहि । तन्मो दुर्गः

प्रचोदयात् ॥

मेधासूक्तम् ॥

मेधादेवी जुषमाणा न आगा॑-द्विशार्चीभद्रा सुमनस्य माना । त्वया॒
जुष्टा॒ नुदमाना दुरुक्ता॑न् बृहद्वदेम विदथे॒ सुवीरा॑ः । त्वया॒ जुष्ट॑ कृषि॒
भैवति॑ देवि॑ त्वया॒ ब्रह्माऽऽगतश्री॑-रुत॑ त्वया॑ । त्वया॒ जुष्ट॑-श्वित्रं॑ विन्दते॑
वसु॑ सानो॑ जुषस्व॑ द्रविणो॑ न मेधे॑ ॥

मेधां॑ म॒ इन्द्रो॑ ददातु॑ मेधां॑ देवी॑ सरस्वती॑ । मेधां॑ मै॒ अ॒श्विना॑ वुभावाधत्ता॑
पुष्करस्त्रजा॑ । अ॒प्सुरासु॑ च॑ या॑ मेधा॑ गन्धर्वेषु॑ च॑ यन्मनः॑ । दैर्वी॒॑ मेधा॑
सरस्वती॑ सा॑ मां॒॑ मेधा॑ सुरभि॑-र्जुषताग॑ स्वाहा॑ ॥

आमा॒॑ मेधा॑ सुरभि॑-र्विश्वरूपा॑ हिरण्यवर्णा॑ जगती॑ जगम्या॑ ।
ऊर्जस्वती॑ पर्यंसा॑ पिन्वमाना॑ सामा॒॑ मेधा॑ सुप्रतीका॑ जुषन्ताम् ॥

मर्यि॒॑ मेधां॑ मर्यि॒॑ प्रजां॑ मय्य॑ ग्निस्तेजो॑ दधातु॒॑ मर्यि॒॑ मेधां॑ मर्यि॒॑ प्रजां॑
मर्यीन्द्र॑ इन्द्रियं॑ दधातु॒॑ मर्यि॒॑ मेधां॑ मर्यि॒॑ प्रजां॑ मर्यि॒॑ सूर्यो॑ भ्राजो॑ दधातु॒॑ ॥

अनाज्ञातं॑ यदाज्ञातम् । यज्ञस्य॑ क्रियते॑ मिथुं॑ । अग्ने॑ तदस्य॑ कल्पय॑
त्वऽहि॑ वेत्थं॑ यथात्थम् ।

पुरुषसंमितो॑ यज्ञः॑ । यज्ञः॑ पुरुषसंमितः॑ । अग्ने॑ तदेस्य॑ कल्पय॑ ।
त्वऽहि॑ वेत्थं॑ यथात्थम् ।

यत्पाकत्रा॑ मनसा॑ दीनंदक्षा॑ न । यज्ञस्य॑ मन्वतेमर्तीसः॑ । अ॒ग्निष्ठोता॑
क्रतुविद्विजानन्॑ । यजिष्ठो॑ देवान्॑ क्रतुशोर्यजाति॑ ।

गणपत्यर्थवृषीर्षोपनिषत्

ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः । भद्रं पश्येमा क्षमि र्यज्ज्ञाः ।
 स्थिरैरङ्गैस्तुषुवाग् संस्तु नूभिः । व्यशेम देवहितं यदायुः । स्वस्ति न इन्द्रो
 वृद्धश्रेवाः । स्वस्ति नः पूषा विश्ववेदाः । स्वस्ति न स्ताक्ष्यो अरिष्टनेभिः ।
 स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॥

ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

ॐ नमस्ते गणपतये । त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि । त्वमेव केवलं
 कर्ताऽसि । त्वमेव केवलं धर्ताऽसि । त्वमेव केवलं हर्ताऽसि । त्वमेव सर्वं
 खल्विदं ब्रह्मासि । त्वं साक्षादात्माऽसि नित्यम् ॥ १ ॥

ऋतं वच्चि । सत्यं वच्चि ॥ २ ॥

अव त्वं माम् । अव वक्तारम् । अव श्रोतारम् । अव दातारम् ।
 अव धातारम् । अवानूचानमव शिष्यम् । अव पश्चात्तात् ।
 अवपुरस्तात्तात् । अवोत्तरात्तात् । अव दक्षिणात्तात् । अव चोर्ध्वात्तात् ।
 अवाधरात्तात् । सर्वतो मां पाहि समन्तात् ॥ ३ ॥

त्वं वाङ्मयस्त्वं चिन्मयः । त्वमानन्दमयस्त्वं ब्रह्मयः । त्वं
 सच्चिदानन्दाऽद्वितीयोऽसि । त्वं प्रत्यक्षं ब्रह्मासि । त्वं ज्ञानमयो
 विज्ञानमयोऽसि ॥ ४ ॥

सर्वं जगदिदं त्वत्तो जायते । सर्वं जगदिदं त्वत्स्तिष्ठति । सर्वं
 जगदिदं त्वयि लयमेष्यति । सर्वं जगदिदं त्वयि प्रत्येति । त्वं
 भूमिरापोऽनलोऽनिलो नभः । त्वं चत्वारि वाक्यदानि ॥ ५ ॥

त्वं गुणत्रयातीतः । त्वं देहत्रयातीतः । त्वं कालत्रयातीतः । त्वं
मूलाधारस्थितोऽसि नित्यम् । त्वं शाकितत्रयात्मकः । त्वां योगिनो
ध्यायन्ति नित्यम् । त्वं ब्रह्मा त्वं विष्णुस्त्वं रुद्रस्त्वमिन्द्रस्त्वग्निस्त्वं
वायुस्त्वं सूर्यस्त्वं चन्द्रमास्त्वं ब्रह्म भूभुवः सुवरोम् ॥ ६ ॥

गणादिं पूर्वमुच्चार्य वर्णादिं तदनन्तरम् । अनुस्वारः परतरः ।
अर्धेन्दुलसितम् । तारेणरुद्धम् । एतत्त्वं मनुस्वरूपम् । गकारः पूर्वरूपम् ।
अकारो मध्यमरूपम् । अनुस्वारश्चान्त्यरूपम् । बिन्दुरुत्तररूपम् । नादः
सन्धानम् । संहिता सन्धिः ॥ सैषा गणेशविद्या । गणक ऋषिः ।
निचृद्ग्रायत्रीच्छन्दः । गणपतिर्देवता । ॐ गं गणपतये नमः ॥ ७ ॥

एकदन्ताय विद्वहे वक्रतुण्डाय धीमहि । तन्मो दन्तिः प्रचोदयात्
॥ ८ ॥

एकदन्तं चतुर्हस्तं पाशमङ्कुशधारिणम् । अभयं च वरदं हस्तैर्बिभ्राणं
मूषकध्वजम् ॥ रक्तं लम्बोदरं शूर्पकर्णकं रक्तवाससम् । रक्तगन्धानुलिपाङ्गं
रक्तपुष्पैः सुपूजितम् ॥ भक्तानुकम्पिनं देवं जगत्कारणमच्युतम् । आविर्भूतं
च सृष्टयादौ प्रकृतेः पुरुषात्परम् ॥ एवं ध्यायति यो नित्यं स योगी
योगिनां वरः ॥ ९ ॥

नमो ब्रातपतये नमो गणपतये नमः प्रमथपतये नमस्तेऽस्तु
लम्बोदरायैकदन्ताय विद्विनाशिने शिवसुताय श्री वरदमूर्तये नमो नमः
॥ १० ॥

भूः स्वाहा॑ । भुवः स्वाहा॑ । सुवः स्वाहा॑ । ओ॒म्भूर्भुवः॒ सुवः॒ स्वाहा॑ ।

श्रीविष्णवे॑ स्वाहा॑ ।

नमौ रुद्राय पशुपतये॑ स्वाहा॑ ।

पूर्णाहुतिमुत्तमां जुहोति । सर्वै वै पूर्णाहुतिः । सर्वमेवाप्नोति ।
अथो इयं वै पूर्णाहुतिः । अस्यामेव प्रतितिष्ठति ।

सूस ते अग्ने सुमिधस्सूसजिह्वास्सूसक्रष्टय - स्सूसधामप्रियाणि ।
सूसहोत्रास्सूधा त्वा यजन्ति सूसयोनीरापृणस्वाघृतेन स्वाहा ॥

अदितेऽन्वमङ्गस्थाः । अनुमतेऽन्वमङ्गस्थाः ।
सरस्वतेऽन्वमङ्गस्थाः । देवं सवितुः प्रासादीः ॥ ११ ॥

यज्ञेन यज्ञमयजन्त देवाः । तानि धर्माणि प्रथमान्यासन् । ते ह
नाकं महिमानसचन्ते । यत्र पूर्वे साध्यास्सन्ति देवाः ।

तत्त्वा यामि ब्रह्मणा वन्दमानस्तदाशास्ते यजमानो हविर्भिः ।
अहैडमानो वरुणेह बोध्युरु शंसु मा न आयुः प्रमोषीः ।

अग्ने नयं सुपथा राये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् ।
युयोध्यस्मज्जुहुराण - मेनो भूयिष्ठान्ते नमं उक्तिं विधेम । अग्रये नमः ।

देवस्य त्वा सवितुः प्रसवैऽशिनौ-बहुभ्यांपूष्णो हस्ताभ्याङ्गसरस्वत्यै
वाचो यन्तुर्यन्त्रेणाग्नेस्त्वा साम्राज्येनाभिषिद्वामि । द्रुपदादिवेन्मुच्चानः ।
स्विन्नस्नात्वी मलादिव । पूतं पवित्रेणेवाज्यम् । आपः शुन्धन्तु मैनसः ।
भूर्भुवस्सुवो भूर्भुवस्सुवो भूर्भुवस्सुवः ॥

बृहत् सामं क्षत्रभृद्भवृष्णियं त्रिष्टुभौजश्शुभितमुग्रवीरम् । इन्द्र
स्तोमैन पञ्चदशेन मध्यमिदं वातेन सगरिण रक्ष ॥ १८ ॥

नक्षत्रसूक्तम्

कृत्तिका-

ॐ ॥ अग्निः पातु कृत्तिकाः । नक्षत्रं देवमिन्द्रियम् । इदमासां
विचक्षणम् । हुविरासं जुहोतेन । यस्य भान्ति रश्मये यस्य केतवः ।
यस्येमा विश्वा भुवनानि सर्वां । सकृत्तिकाभि-रभिसंवसानः । अग्निर्णो
देव सुविते दंधातु ॥ १ ॥

अग्न्ये स्वाहा कृत्तिकाभ्य स्वाहा० । अंबायै स्वाहा दुलायै स्वाहा० ।
नितत्पौ स्वाहा॒ भ्रयन्त्यै स्वाहा० । मेघयन्त्यै स्वाहा वरूषयन्त्यै स्वाहा० ।
चुपुणी कायै स्वाहा० ।

रोहिणी

प्रजापते रोहिणीवेतु पत्नी० । विश्वरूपा बृहती चित्रभानुः । सा नौ
यज्ञस्य सुवि ते दंधातु । यथा जीवेम शरदस्सवीरा॒ः । रोहिणी
देव्युदगात्पुरस्तात् । विश्वा रूपाणि प्रतिमोदमाना । प्रजापतिग् हुविषा
वर्धयन्ती॒ । प्रिया देवाना॒-मुर्पयातु यज्ञम् ॥ २ ॥

प्रजापतये स्वाहा॒ रोहिण्यै स्वाहा० । रोचमानायै स्वाहा०
प्रजाभ्यस्स्वाहा०

मृगशीर्षम्

सोमो राजा मृगशीरुषेण आगन्त् । शिवनक्षत्रं प्रियमस्य धाम॑ ।
आप्यायमानो बहुधा जनेषु । रेतः प्रजां यजमाने दधातु । यत्ते नक्षत्रं
मृगशीरुषमस्ति । प्रियग् राजन् प्रियतमं प्रियाणाम् । तस्मै ते सोम हुविषा
विधेम । शन्म एधि द्विपदे शं चतुष्पदे ॥ ३ ॥

सोमाय स्वाहा मृगशीरुषाय स्वाहा ॥ ।
इन्वकाभ्यस्वाहैषधीभ्यस्वाहा ॥ । राज्याय स्वाहाऽभिजित्यै स्वाहा ॥ ।

आद्रा

आद्रया रुद्रः प्रथमा न एति । श्रेष्ठो देवानां पतिरघ्नियानाम् ।
नक्षत्रमस्य हृविषा विधेम । मानः प्रजागं रीरिषन्मोत वीरान् । हेती
रुद्रस्य परिणो वृणकु । आद्रा नक्षत्रं जुषतागं हृविर्नः । प्रमुचमानौ
दुरितानि विश्वा ॥ । अपाधशग्सनुदत्तमरातिम् ॥ ४ ॥

रुद्राय स्वाहाऽद्रयै स्वाहा ॥ । पिन्वमानायै स्वाहा पशुभ्यस्वाहा ॥ ॥

पुनर्वसुः

पुनर्नो देव्यदितिस्पृणोतु । पुनर्वसूनः पुनरेतां यज्ञम् । पुनर्नो देवा
अभियन्तु सर्वे । पुनः पुनर्वो हृविषा यजामः । एवा न देव्यदितिरन्वर्वा ।
विश्वस्य भर्त्री जगतः प्रतिष्ठा । पुनर्वसू हृविषा वर्धयन्ती । प्रियं देवाना-
मयेतु पाथः ॥ ५ ॥

अदित्यै स्वाहा पुनर्वसुभ्याम् । स्वाहा भूत्यै स्वाहा प्रजात्यै स्वाहा ॥ ।
पुष्यम् ।

बृहस्पतिः प्रथमं जायमानः । तिष्ठं नक्षत्रमभिसंबभूव । श्रेष्ठो
देवानां पृतनासु जिष्णुः । दिशो नु सर्वा अभयन्नो अस्तु । तिष्ठः पुरस्तादुत
मध्यतो नः । बृहस्पतिर्नः परिपातु पश्चात् । बाधेतान्देषो अभयं कृणुताम् ।
सुवीर्यस्य पतयस्याम ॥ ६ ॥

बृहस्पतये स्वाहा तिष्ठाय स्वाहा ॥ । ब्रह्मवर्चसाय स्वाहा ॥ ।

आश्लेषा-

इदं सुपैर्भ्यो हविरस्तु जुष्टम् । आश्रेषायेषा मनुयन्ति चेतः । ये अन्तरिक्षं पृथिवीं क्षियन्ति । ते नस्सपर्सो हवमागमिष्ठाः । ये रोचने सूर्यस्यापि सर्पाः । ये दिवं देवीमनुसंचरन्ति । येषा माश्रेषा अनुयन्ति कामम् । तेभ्यस्सुपैर्भ्यो मधुमज्जुहोमि ॥ ७ ॥

सुपैर्भ्य॑ स्वाहा॑ऽश्रेषाभ्य॑स्वाहा॑ । दुन्दुशूके॑भ्य॑स्वाहा॑ ।

मधा-

उपहूताः पितरो ये मधासु । मनोजवससुकृतसुकृत्याः । ते नो नक्षत्रे हव मागमिष्ठाः । स्वधाभिर्यज्ञं प्रयतं जुषन्ताम् । ये अग्निदग्धा येऽनग्निदग्धाः । येऽमुल्लोकं पितरः क्षयन्ति । यागंश्च विद्वा यागं उच्चन प्रविद्वा । मधासु यज्ञागं सुकृतं जुषन्ताम् ॥ ८ ॥

पितृभ्य॑स्वाहा॑ मधाभ्यः । स्वाहा॑ऽनधाभ्य॑स्वाहा॑ऽगदाभ्यः । स्वाहा॑ऽरुन्धतीभ्य॑स्वाहा॑ ।

पूर्वफल्गुनी

गवां पतिः फल्गुनीनामसि त्वम् । तर्दर्यमन् वरुणमित्र चारु । तं त्वा वयगं सनितारः सनीनाम् । जीवा जीवन्तमुपसंविशेम । येनेमा विश्वा भुवनानि संजिता । यस्य देवा अनु संयन्ति चेतः । अर्यमा राजा॑जरस्तु विष्णान् । फल्गुनीनामृषभो रोरवीति ॥ ९ ॥

अर्यम्णो स्वाहा॑ फल्गुनीभ्या॑ऽ॒ स्वाहा॑ । पशुभ्य॑स्वाहा॑ ।

उत्तरफलगुनी-

श्रेष्ठो देवानाम् भगवो भगासि । तत्त्वा विदुः फलुनीस्तस्य वित्तात् ।
अस्मभ्यं क्षत्रमजरग् सुवीर्यम् । गोमदश्वदुपसनुदेह । भगोह दाता भग
इत्प्रदाता । भगो देवीः फलुनीराविवेश । भगस्येत्तं प्रसुवं गमेम । यत्र
देवैसंधमादै मदेम ॥ १० ॥

भगाय स्वाहा फलुनीभ्यां ऽस्वाहा । श्रैष्ठचाय स्वाहा ।

हस्तम्-

आयातु देवस्सवितोष यातु । हिरण्ययेन सुवृता रथेन । वहन्
हस्तग् सुभगं विघ्नापसम् । प्रयच्छन्तं पुपुरिं पुण्यमच्छ । हस्तः प्रयच्छ
त्वमृतं वसीयः । दक्षिणेन प्रतिगृभ्णीम एनत् । दातारमद्य संविता विदेय ।
यो नो हस्ताय प्रसुवाति यज्ञम् ॥ ११ ॥

सवित्रे स्वाहा हस्ताय । स्वाहा ददते स्वाहा पृणते ॥ स्वाहा
प्रयच्छते स्वाहा प्रतिगृभ्णते स्वाहा ।

चित्रा

त्वष्टा नक्षत्रमभ्येति चित्राम् । सुभगं संसंयुतिगं रोचमानाम् ।
निवेशयन्नमृतान्मत्यर्थश्च । रूपाणि पिग्नशन् भुवनानि विश्वा । तन्नस्त्वष्टा
तदुचित्रा विचष्टाम् । तन्नक्षत्रं भूरिदा अस्तु महाम् । तन्नः प्रजां वीरवतीगं
सनोतु । गोभिन्नो अश्वैस्समनक्तु यज्ञम् ॥ १२ ॥

त्वष्टे स्वाहा चित्रायै स्वाहा । चैत्राय स्वाहा प्रजायै स्वाहा ।

स्वाती-

वायुर्नक्षत्रम् भ्यैति निष्ठचाम् । तिग्मशृंगो वृषभो रोखाणः । समीरयन्
भुवना मातुरिश्वा॑ । अप् द्वेषाग॑सि नुदतामरातीः । तन्नो वायुस्तदु निष्ठचा
शृणोतु । तनक्षत्रं भूरिदा अस्तु मह्यम् । तन्नो देवासो अनु जानन्तु
कामम् । यथा॒ तरेम दुरितानि॒ विश्वा॑ ॥ १३ ॥

वायवे॒ स्वाहा॒ निष्ठचायै॒ स्वाहा॑ । काम॒ चाराय॒ स्वाहा॑ऽभिजित्यै॒
स्वाहा॑ ।

विशाखा-

दूरमस्मच्छत्रवो यन्तु भीताः । तदिन्द्राग्नी कृणुतां तद्विशाखे॑ ।
तन्नो देवा अनुमदन्तु यज्ञम् । पश्चात् पुरस्तादभ्यन्नो अस्तु । नक्षत्राणामधि॑
पत्नी॑ विशाखे॑ । श्रेष्ठाविन्द्राग्नी भुवनस्य गोपौ॑ । विषूचशत्रूनपबाधमानौ॑ ।
अपुक्षुधनुदतामरातिम् ॥ १४ ॥

इन्द्राग्निभ्याऽ॒ स्वाहा॒ विशाखाभ्याऽ॒ स्वाहा॑ । श्रैष्ठचायै॒
स्वाहा॑ऽभिजित्यै॒ स्वाहा॑ ॥

अनुराधा-

ऋद्ध्यास्महव्यैर्नमसोपसद्य । मित्रं देवं मित्रधेयं नो अस्तु । अनुराधान्
हविषा॑ वर्धयन्तः । शतं जीवेम शरदः॑ सवीराः । चित्रं नक्षत्रमुदगात्पुरस्ताँ॑ ।
अनुराधास इति॑ यद्वदन्ति॑ । तन्मित्र एति॑ पुथिभिर्देवयानैः । हिरण्ययै॑-
वितैर॒-रुत्तरिक्षे॑ ॥ १६ ॥

मित्राय॑ स्वाहा॑ऽनुराधेभ्यस्वाहा॑ । मित्रधेयाय॑ स्वाहा॑ऽभिजित्यै॒
स्वाहा॑ ।

ज्येष्ठा

इन्द्रौं ज्येष्ठामनु नक्षत्रमेति । यस्मिन् वृत्तं वृत्तं तूर्ये ततारं । तस्मिन्वय-
म् मृतन्दुहानाः । क्षुधन्तरेम् दुरितिं दुरिष्टिम् । पुरन्दराय वृषभाय धृष्णवै ।
अषाढाय सहमानाय मीदुर्वै । इन्द्राय ज्येष्ठा मधुमदुहाना । उरुं कृणोतु
यजमानाय लोकम् ॥ १७ ॥

इन्द्राय स्वाहा॑ ज्येष्ठायै॒ स्वाहा॑ । ज्यैष्ठचाय॑ स्वाहा॒ अभिजित्यै॒ स्वाहा॑ ।

मूलम् -

मूलं प्रजां वीरवर्तीं विदेय । परा॑ च्येतु निरक्तिः पराचा । गोभिर्नक्षत्रं
पशुभिस्समक्तम् । अहर्भूयाद्यजमानाय मह्यम् । अहर्नो अद्य सुविते दंधातु ।
मूलं नक्षत्रमिति यद्वदन्ति । पराचीं वाचा निरक्तिं नुदामि । शिवं प्रजायै
शिवमस्तु मह्यम् ॥ १८ ॥

प्रजापतये॒ स्वाहा॒ मूलाय॑ स्वाहा॑ । प्रजायै॒ स्वाहा॑ ।

पूर्वाषाढा-

या दिव्या आपः पर्यसा संबभुवः । या अन्तरिक्ष उत पार्थिवीर्याः ।
यासा॑-मषाढा अनुयन्ति॒ कामम् । ता न आपशशः स्योना भवन्तु ।
याश्च कूप्या॑ याश्च नाद्यास्समुद्रियाः । याश्च वैशन्तीरुत प्रासुचीर्याः ।
यासामषाढा मधु भक्षयन्ति । ता न आपः शगं स्योना भवन्तु ॥ १९ ॥

अन्द्रय स्वाहा॑ षाढाभ्य॑ स्वाहा॑ । समुद्राय॑ स्वाहा॑ कामाय॑
स्वाहा॑ ॥ अभिजित्यै॒ स्वाहा॑ ।

उत्तराषाढा-

तन्मो विश्वे उपं शृणवन्तु देवाः । तदेषाढा अभिसंयन्तु यज्ञम् ।
तन्मक्षत्रं प्रथतां पशुभ्यः । कृषिवृष्टि र्यजमानाय कल्पताम् । शुभ्राः कन्या
युवतयस्सुपेशासः । कर्मकृतस्सुकृतौ वीर्यावतीः । विश्वान् देवान् हविषा
वर्धयन्तीः । अषाढाः काममुपयान्तु यज्ञम् ॥ २० ॥

विश्वेभ्यो देवेभ्यस्स्वाहाऽषाढाभ्यस्स्वाहा । अनपज्याय स्वाहा
जित्यै स्वाहा ।

अभिजित्-

यस्मिन् ब्रह्माभ्यजयत्सर्वं मेतत् । अमुच्च लोक-मिदमूच्च सर्वम् ।
तन्मो नक्षत्र-मभिजिद्विजित्यै । श्रियं दधात्वहृणीयमानम् । उभौ लोकौ
ब्रह्मणा संजितेमौ । तन्मो नक्षत्रमभिजिद्विच्छाम् । तस्मिन्वयं
पृतनास्सञ्जयेम । तन्मो देवासो अनु जानन्तु कामम् ॥ १२ ॥

ब्रह्मणे स्वाहाऽभिजिते स्वाहा । ब्रह्मलोकाय स्वाहाऽभिजित्यै स्वाहा ।

श्रोणा

शृणवन्ति श्रोणा-ममृतस्य गोपाम् । पुण्यामस्या उपशृणोमि वाचम् ।
महीं देवीं विष्णुपत्नीमजूर्याम् । प्रतीर्चीमेनाग्रं हविषा यजामः । त्रेधा
विष्णु-रुग्गायो विचक्रमे । महीं दिवं पृथिवी-मन्तरिक्षम् । तच्छ्रोणैति
श्रवं इच्छमाना । पुण्यग्रं श्लोकं यजमानाय कृष्णती ॥ २ ॥

विष्णवि स्वाहा श्रोणायै स्वाहा । श्लोकाय स्वाहा श्रुताय स्वाहा ।

श्रविष्टा-

अष्टौ देवा वसवस्सोम्यासः । चतस्रो देवी-रजराश्रविष्टा । ते
यज्ञं पान्तु रजसः पुरस्तात् । संवत्सरीण-ममृतग्रं स्वस्ति । यज्ञं नं:

पान्तु वसंवः पुरस्तात् । दक्षिणतोऽभियन्तु श्रविष्ठाः ।
पुण्यनक्षत्रमभिसंविशाम । मा नो अराति - रुघशुगुसागन् ॥ २३ ॥

वसुभ्यस्स्वाहा श्रविष्ठाभ्यस्स्वाहा । अग्राय स्वाहा परीत्ये स्वाहा ।

शतभिषक्-

क्षत्रस्य राजा वरुणोऽधिराजः । नक्षत्राणां शतभिषग्वसिष्ठः ।
तौ देवेभ्यः कृणुतो दीर्घमायुः । शतग्रं सुहस्रा भेषजानिधत्तः । यज्ञन्त्रो
राजा वरुण उपयातु । तत्रो विश्वे अभि संयन्तु देवाः । तत्रो नक्षत्रग्रं
शतभिषग्जुषाणम् । दीर्घमायुः प्रतिरद्देषजानि ॥ २४ ॥

वरुणाय स्वाहा शतभिषजे स्वाहा । भेषजेभ्यस्स्वाहा ।

पूर्वप्रोष्टपदा-

अज एकपादुदगात्पुरस्तात् । विश्वा भूतानि प्रतिमोदमानः । तस्य
देवाः प्रसुवं यन्ति सर्वे । प्रोष्टपदासो अमृतस्य गोपाः । विभ्राजमानस्समिधा
न उग्रः । आऽन्तरिक्षमरुहुदग्न्याम् । तग्रं सूर्य देव-मजमेकपादम् ।
प्रोष्टपदासो अनुयन्ति सर्वे ॥ २५ ॥

अजायैकपदे स्वाहा प्रोष्टपदेभ्यस्स्वाहा । तेजसे स्वाहा ब्रह्मवर्चसाय
स्वाहा ।

उत्तरप्रोष्टपदा-

अहिर्बुध्नियः प्रथमान एति । श्रेष्ठो देवानामुत मानुषाणाम् । तं
ब्राह्मणास्सोमपास्सोम्यासः । प्रोष्टपदासो अभिरक्षन्ति सर्वे' । चत्वार
एकमभि कर्म देवाः । प्रोष्टपदा स इति यान् वदन्ति । ते बुध्नियं परिषद्यग्नं
स्तुवन्तः । अहिग्रं रक्षन्ति नमसोपसद्य ॥ २६ ॥

अहये बुध्नियाय स्वाहा प्रोष्टपदेभ्यस्स्वाहा । प्रतिष्ठायै स्वाहा ।

रेवती-

पूषा रेवत्यन्वैति पन्थाम् । पुष्टिपतीं पशुपा वाजंबस्त्यौ । इमानि
हृव्या प्रयताजुषाणा । सुगेर्नोयानैरुपयातां यज्ञम् । क्षुद्रान् पशून् रक्षतु
रेवतीं नः । गावोनो अश्वागृं अन्वैतु पूषा । अन्नगृं रक्षन्तौ बहुधा विरूपम् ।
वाजगृं सनुतां यजमानाय यज्ञम् ॥ २७ ॥

पूष्णे स्वाहा॑ रेवत्यै॒ स्वाहा॑ । पशुभ्य॑स्वाहा॑ ।

अश्विनी-

तदश्विनीवश्वयुजोपयाताम् । शुभंगमिष्ठौ सुयमैभिरस्त्वैः । स्वन्नक्षत्रगृं
हविषा॑ यजन्तौ । मध्वा॑संपृक्तौ॑ यजुषा॑ समक्तौ॑ । यौ देवानां॑ भिषजौ॑
हृव्यवाहौ॑ । विश्वस्य॑ द्रूता॑ - वृमृतस्य॑ गोपौ॑ । तौ नक्षत्रं जुजुषाणोपयाताम् ।
नमोऽश्विभ्या॑ कृणुमोऽश्वयुग्म्याम् ॥ २८ ॥

अश्विभ्य॑ऽस्वाहा॑ऽश्वयुग्म्य॑ऽस्वाहा॑ । श्रोत्राय॑ स्वाहा॑ श्रुत्यै॒ स्वाहा॑ ।

अपभरणी

अप॑ पाप्मानं॑ भरणीर्भरन्तु । तद्युमो राजा॑ भगवान्॑ विचंष्टाम् ।
लोकस्य॑ राजा॑ महतो॑ महान्॑ हि । सुगं॑ नः॑ पन्थामभयं॑ कृषोतु । यस्मिन्नक्षत्रे॑
यम्॑ एति॑ राजा॑ । यस्मिन्नेन-मभ्यर्षिंचन्त॑ देवाः । तदस्य॑ चित्रगृं॑ हविषा॑
यजाम । अप॑ पाप्मानं॑ भरणीर्भरन्तु ॥ २९ ॥

यमाय॑ स्वाहा॑ऽप॑भरणीभ्य॑स्वाहा॑ । राज्याय॑ स्वाहा॑ऽभिजित्यै॒
स्वाहा॑ ।

Lasertypeset & Printed at :

V.K.N. Enterprises,

8/1, Dr. Rangachari Road, Mylapore, Chennai-4. Ph: 4950775